


தமிழர் தகவல்

TAMILS' INFORMATION





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரஸ் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவகப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

எங்கள் காலமிது!

மே மாதம் இரண்டாம் திகதிக்கு இன்னமும் சில நாட்களே இருக்கின்றன. அடுத்த தேர்தலில் வாக்களிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் என்பது கனடாவில் இப்போது ஒரு விளையாட்டாகிப் போய்விட்டது. இல்லாவிட்டால் 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர், அதாவது ஏழு ஆண்டுகளில் நான்காவது பொதுத்தேர்தல் நடைபெறும்?

கடந்த மூன்று தேர்தல்களிலும் அரைவாசிக்கும் குறைவான ஆசனங்களில் வென்ற கன்சர்வேடிவ் கட்சி, தொடர்ந்து ஐந்தாண்டுகள் சிறுபான்மை அரசாக ஆட்சி புரிந்து சாதனை நிகழ்த்தியுள்ளது.

ஆனாலும், நாடாளுமன்றத்தை அவமதித்த முதலாவது அரசாங்கம் என்ற அவமானத்தைப் பதிவு செய்துவிட்டு, ஆட்சி கவிழ்ந்த நிலையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து நிற்கிறது. இவர்களே பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவர் என சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கன்சர்வேடிவவ நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோற்கடிப்பதற்காக லிபரலுடன் கூட்டுச் சேர்ந்த என் டி. பியும் புளொக் கியுபெக்காவும் கூட்டாட்சியை ஏற்படுத்தக் கூடியதாக தேர்தல் முடிவுகள் அமையுமென சில ஊடகங்கள் சொல்கின்றன.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே காலப் பகுதியில் கனடியத் தமிழர்கள் இங்குள்ள வீதிகளிலும், அரசியல்வாதிகள் அலுவலகங்களில் முன்னாலும், தூதரகங்களின் வாசலிலும் நாடாளுமன்ற முன்றலிலும் நின்று கண்ணீர் விட்டுக் கதறியமுத காட்சி இதனை எழுதுகையில் நினைவுக்கு வருகின்றது.

கொலைக்கரங்களிலிருந்து எங்கள் உறவுகளைக் காப்பாற்றாமாறு எத்தனை தடவை இவர்களிடம் கெஞ்சி மன்றாடினோம். எங்கள் இளம்பிள்ளைகள் கொட்டும் பனியினும் குத்தும் குளிரினும் முழங்காலில் நின்று எப்படியெல்லாம் கரங்கூப்பி அழுதும் தொழுதும் இரந்து கேட்டனர்.

அந்தக் கொடிய யுத்தத்தினால் ஏதிலிகளாக்கப்பட்ட பல்லாயிரம் பேரில் சிறு துளியினர், கப்பல்களில் உயிரைப்பணயம் வைத்து மாதக் கணக்கில் கடலில் பயணம் செய்து இங்கு வந்தபோது அவர்கள் எவ்வாறு மாதக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டனர்?

தவறுகளை மறைக்கவும், அதனுடாக எம்மவர் வாக்குகளை அபகரிக்கவுமென அவர்கள் ஆசனம் ஒதுக்குவதை 'அன்னம் பால் குடிப்பது' போன்று அணுக வேண்டும். அந்த அவல நாட்களில் தமிழர்களோடு இணைந்து நின்று உரத்துக் குரல் கொடுத்தவர்களையும், எங்களுக்காக ஓங்கி வாதாடியவர்களையும் நாம் மறந்துவிட முடியாது.

சில நாட்களுக்கு முன்னர் தமிழரின் பொது நிகழ்வொன்று ரொறன்ரோவில் இடம்பெற்றது. மேடையில் ஒன்ராறியா அமைச்சர் ஒருவரும், மத்திய அமைச்சரவை உறுப்பினரொருவரும் அமர்ந்திருந்தனர். இருவரும் ஒருவரோடு ஒருவர் உரையாடவில்லை; முகம் பார்க்கவுமில்லை.

இது தொடர்பாக விழா அமைப்பாளரிடம் பேசிய போது, "அரசியல்வாதிகள் பின்னால் நாம் திரிந்த காலம் முடிந்து விட்டது. இவர்கள் விருப்பு வெறுப்புக்கு நாம் விழா நடத்த முடியாது. எங்கள் பின்னால் இவர்கள் வரவேண்டிய காலம் வந்து விட்டது" என்றார் மிகத் துணிச்சலாக.

ஒவ்வொரு தமிழரும் இவ்வாறு நினைத்தால், கனடிய அரசியல்வாதிகளை நிச்சயம் வழிக்குக் கொண்டுவர முடியும்! அதற்குரிய நாட்களிலொன்று மே மாதம் இரண்டாம் திகதி!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Elam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N.VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் சார்பில் தமிழர்கள் போட்டி! மூன்றாவது கட்சியிலும் இடம் பிடிக்க முயற்சி!

308 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவதற்காக அடுத்த மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். இருவரும் ரொறன்ரோ நகரப் பகுதிக்குள்ளேயே போட்டியிடுகின்றனர்.

ஸ்காப்பரோ றூஜ்றிவர் தொகுதியில் ராதிகா சிற்சைபேசன் என் டி. பி கட்சி வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். ஸ்காப்பரோ தென் மேற்குத் தொகுதியில் ராகவன் பரஞ்சோதி கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.

ஸ்காப்பரோவிலுள்ள ஒரு தொகுதியில் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகப் பேச்சடிபடுகின்றது. இந்தத் தொகுதியில் போட்டியிட தமிழர் ஒருவர் முயற்சி எடுத்து வருகிறார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது, கன்சர்வேடிவ் கட்சியிடம் 143 ஆசனங்கள் இருந்தன. லிபரல் கட்சி - 77, என். டி. பி - 36, புளொக் கியுபெக்கா - 47, சுயேட்சை மற்றும் வெற்றிடங்கள் - 05.

எந்தவொரு கட்சியாவது தனித்து 155 ஆசனங்களைப் பெற்றால் மட்டுமே அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரமுடியும்.

2008ஆம் ஆண்டுத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு 28.7 மில்லியன் டாலருக்கு மேல் செலவானது. இந்த வருடத் தேர்தலை நடத்த 30 முதல் 40 மில்லியன் டாலர் வரை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ரொறன்ரோ நகரில் முதன்முறையாகச் சில ஆசனங்களில் கென்சர்வேடிவ் கட்சி இலக்கு வைத்துள்ளது. இங்கு ஜாக் லேட்டன் (ரொறன்ரோ - டான்போத்), அவரது மனைவி ஓலிவியா சௌ (ரினிற்றி-ஸ்படைனா) ஆகியோரின் இரு தொகுதிகளைத் தவிர மிகுதி அனைத்தும் லிபரல் வசமுள்ளன.

என் டி. பி. கட்சி ரொறன்ரோவில் பார்க்டேல்-ஹைபார்க், டெவன்போர்ட், மற்றும் பீச்சன்-ஈன்றியோர்க் ஆகிய மூன்று தொகுதிகளையும் கைப்பற்றும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.●

மே 2ஆம் திகதி கனடிய பொதுத் தேர்தல் நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றத்தால் ஹாப்பர் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது!

சாதனை: ஏழு வருடங்களில் நான்காவது தேர்தல்! அடுத்ததும் சிறுபான்மை அரசா? கூட்டாட்சியா?

கனடாவின் நாற்பத்தியோராவது அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத் தேர்தல் அடுத்த மாதம் (மே) இரண்டாம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினால் ஸ்டீபன் ஹாப்பரின் கன்சர்வேடிவ் அரசு கவிழ்க்கப்பட்டதையடுத்து, கனடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜோன்சன் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்தது. இதனையடுத்து அடுத்த பொதுத் தேர்தல் மே மாதம் 2ஆம் திகதியே நிர்ணயிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றத்தின் (condemn the parliament) பெயரில் லிபரல் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை என் டி. பி கட்சியும், புளொக் கியுபெக்காவும் ஆதரித்தன. இதனால் இவற்றுக்கு 156 வாக்குகள் கிடைத்தன. கன்சர்வேடிவ் அரசாங்க தரப்புக்கு 145 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், பதினொரு வாக்குகளால் தீர்மானம் நிறைவேறியது.

கனடாவில் மட்டுமன்றி, பொதுலவாய நாடுகளிலும் கூட ஒரு நாட்டின் அரசாங்கம் நாடாளுமன்றத்தை அவமதித்தது என்ற குற்றச்சாட்டில் பதவியிழந்தது இதுவே முதற்தடவை என்றும், இதனால் ஹாப்பர் அரசு அவமானத்தைச் சந்தித்துள்ளது என்றும் அரசியல் பகுப்பாய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதனை History is made எனச் சில ஊடகங்கள் வர்ணித்தன.

கனடாவில் ஏழு ஆண்டுகளில் நடைபெறுகின்ற நான்காவது பொதுத் தேர்தல் இதுவாகும். கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் கன்சர்வேடிவ் கட்சியே சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்து, தொடர் ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கடந்த வருடப் பிற்பகுதியில் பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் விரும்பாததாலும், ஜாக் லேட்டன் தலைமையிலான என் டி. பி வெளியிலிருந்தவாறு அரசாங்கத்துக்குக் கணிசமான ஆதரவை வழங்கி வந்ததாலும் ஹாப்பரின் ஆட்சி சில காலத்துக்கு தக்க வைக்கப்பட்டிருந்தது.

நிதியமைச்சர் ஜிம் பிளஹெற்றி கடந்த மாதம் 21ஆம் திகதி புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதில் தமது சிபார்சிலான சில விடயங்கள் சேர்க்கப்படுமென்ற நம்பிக்கை லேட்டனுக்கு இருந்தது. ஆனால், அவ்வாறிருக்காமையால் ஏமாற்றமடைந்த அவர், லிபரல் கட்சியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினால் தோல்வி கண்ட ஹாப்பர், அடுத்த சில நிமிடங்களில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றினாராயினும், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க முன்வரவில்லை. பொருளாதார மேம்பாடு என்னும் இலக்குடன் அடுத்த தேர்தலைச் சந்திப்பேன் என்று கூறியதுடன், மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டாக (coalition) மாறி அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டியிருந்தனர் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் லிபரல் கட்சித் தலைவர் இக்னேட்டியவ் கூட்டாக தாம் தேர்தலைச் சந்திக்கப் போவதில்லை என்று மறுநாள் தெரிவித்திருந்தார். ஹாப்பர் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்றும், லிபரலின் கூட்டரசாங்கமே ஆட்சியைக் கைப்பற்றுமென்றும் அரசியல் ஆளுடங்கள் கூறப்படுகின்றன. ●




ஸ்தி



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்



கனடாவில் வழமைக்கு மாறாகத் தற்போது இருக்கும் குளிர்நிலை அநேகமாக எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் இருக்குமென்று காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனால், முதியவர்களும், ஆஸ்த்மா போன்ற தின்பாதிப்புள்ள நோயாளிகளும் மிகவும் அவதானமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளனர். குளிர்கால வைரஸ்கள் தொடர்ந்துமிருப்பதால் பல நோய்கள் பரவுவதற்கும் இடமுண்டு.

கனடாவில் பல பொருட்களும் கண்களுக்குப் புலப்படாத வகையில் விலையேற்றத்தைக் கண்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் உணவுப் பொருட்களும், உட்புடவைகளும், பல்வேறு பாவனைப் பொருட்களும் ஏழு சதவீத அதிகரிப்பினை எட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாறியோவில் வாகன எரிபொருள் ஏற்கனவே ஒரு டாலர் இருபது சதத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை காலத்தில் இது ஒன்றரை டாலர் வரை செல்லக்கூடும் என்கிறார்கள்.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் ரொறன்ரோ பொலிஸ் பகுதியில் 17 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குடியிருப்புகளில் தீ பரவுவதால் ஏற்படும் மரணங்களும் இங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வீதி விபத்துகளும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதால், திடீர் வீதிச் சோதனைகளை மாகாணப் பொலிசாரும் நகரப் பொலிசாரும் தனித்தனியாக அதிகரித்துள்ளனர்.

கனடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு கன்சர்வேடிவ் கட்சியின் ஸ்காபரோ தென் மேற்குத் தொகுதியின் அபேட்சகராக ராகவன் பரஞ்சோதி தெரிவாகியுள்ளார். அபேட்சகர் தெரிவுக்காக நடைபெற்ற போட்டியில் இவரே கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தார். ரி.வி.ஐ. மற்றும் சி.ரி.ஆர் ஊடக நிறுவனங்களில் சில வருடங்கள் ராகவன் பணியாற்றியுள்ளார். கனடிய பொதுத் தேர்தல் அடுத்த மாதம் (மே) 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கனடாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஒரு டாலர் (லூனி) குற்றி, இரண்டு டாலர் (ரூனி) ஆகியவைகளை நிறை குறைந்ததாக மாற்றி புதிய வடிவில் அமைப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது. தற்போதுள்ள குற்றிகள் பாரம் கூடியவையாக இருப்பதாகக் கிடைத்த முறையீடுகளையடுத்தே இந்நடவடிக்கை ஏடுக்கப்படுகின்றது. நூறு டாலர் நாணயத்தாள்கள் எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து பிளாஸ்டிக்கில் வெளிவரவுள்ளன.

இலங்கை இந்திய பாகிஸ்தான் எனப்படும் தெற்காசிய நாட்டு மக்களின் வீடுகளே ரொறன்ரோவில் அண்மைய நாட்களில் கொள்ளையர்களினால் அதிகளவில் இலக்கு வைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றது. பவுணின் விலை விஷம் போல ஏறி வருவதால், தெற்காசியர்களிடம் அதிகளவில் பெருமளவு சேமிப்பில் பவுண் இருப்பதை உணர்ந்தே இங்கு கொள்ளைகள் இடம்பெறுகின்றன எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

கனடிய நாடாளுமன்றம் கடந்த மாதம் 26ஆம் திகதி கலைக்கப்பட்டதால், அங்கு நிறைவேற்றப்படாததும், வாக்கெடுப்புக்கு விடப்படாததுமான பல மசோதாக்கள் காலவதியாகியுள்ளன. இவைகள் புதிய நாடாளுமன்றில் மீண்டும் சமர்ப்பிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறி. குடிவரவு அமைச்சராகவிருந்த ஜேசன் கெனியினால் முன்மொழியப்பட்ட புதிய குடிவரவு சட்ட மசோதாவும் இதனால் ரத்தாகியுள்ளது.

கனடிய குடித்தொகையில் சுமார் பத்து வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. வருமானக் குறைவு, சமூக உதவிக் கொடுப்பனவுக் குறைவு போன்றவைகளால் இவர்கள் இரண்டு நேர உணவுக்கே சிரமப்படுகின்றனர். ரொறன்ரோவில் உணவு வங்கிகளில் தங்கியிருப்போர் தொகை கடந்தாண்டில் ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இது, 2009ஆம் ஆண்டிலும் பார்க்க 14 சதவீதம் அதிகரித்ததாகும்.

கப்பலில் வந்த அனைத்துப் பெண்களும் விடுதலை! 44 ஆண்கள் தொடர்ந்து தடுத்துவைப்பு!

கடந்தாண்டு பிற்பகுதியில் 'சன்-சீ' கப்பலில் கனடாவுக்கு வந்த இலங்கைத் தமிழர்களில் அனைத்துப் பெண்களும் அகதிக் கோரிக்கையாளர்களாக வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரேயொரு பெண் மட்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்து கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் குடிவரவு அகதிகள் சபையால் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்தக் கப்பலில் எல்லாமாக 492 பேர் ஏதிலிகளாக வந்திருந்தனர். இவர்களில் ஒருவர் விடுதலைப் புலி உறுப்பினராக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நாடு கடத்தும் உத்தரவுக்குள்ளானார்.

ஆண்களில் 44 பேர் தொடர்ந்து விசாரணையை எதிர்பார்த்து வன்சுவரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களில் கணிசமானவர்களுக்கு அகதிக் கோரிக்கை மறுதலிக்கப் பட்டுள்ளதாகவும், இதனால் இவர்கள் வேலை அனுமதிப் பத்திரம் பெற முடியாதிருப்பதாகவும் இவர்களுக்கான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், வேலை அனுமதிப் பத்திரம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்களும் சமூக உதவித் திட்டத்தில் நிதி பெறவிரும்பாது, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தொழில் பெற்று வேலை செய்ய ஆரம்பத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இதழில் விரிவான விமர்சனம்

தமிழர் தகவலின் இருபதாவது ஆண்டு மலர் தொடர்பான விமர்சனக் கட்டுரையொன்று அடுத்த மாத இதழில் பிரசுரமாகவுள்ளது. 'சிந்தனைப் பூக்கள்' திரு. எஸ். பத்மநாதன் இதனை எழுதுகின்றார்.



அடுத்த மாதம் கனடிய குடித்தொகை கணக்கெடுப்பு தமிழிலும் இம்முறை படிவங்களைப் பெறலாம்

கனடாவில் ஐந்தாண்டுக்கு ஒரு தடவை நடத்தப்படும் குடிசனத்தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மே மாதம் 2ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் மஞ்சள் நிறத்தலான படிவம் விநியோகிக்கப்படும்.

இம்முறை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மட்டுமன்றி, தமிழ் உட்பட வேறு 22 மொழிகளிலும் கணக்கெடுப்புப் படிவங்கள் உண்டு. இவைகளைக் கேட்டு பெறமுடியும் ஆங்கலம் சரியாகத் தெரியாதவர்கள் தமிழ்ப் படிவங்களில் நிரப்புவது வரவேற்கத்தக்கது.

கனடாவின் வட எல்லையிலுள்ள இடங்களுக்குப் படிவங்கள் விநியோகிக்கும் வேலை ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளது. படிவங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும். விருப்பமானவர்கள் இணைய வழியாகவும் (online) இவைகளை நிரப்ப வசதியுண்டு.

கடந்த காலங்களில் சுருக்கப் படிவம், நீள் படிவம் என்று இரு வகையானவை இதற்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இம்முறை ஒரே வகையான படிவமே பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உருவான சர்ச்சையால் புள்ளிவிபரத்துறை ஆணையாளர் பதவி துறக்க நேர்ந்தது.

நீள் படிவம் பயன்படுத்தப்படாமையால் சரியான புள்ளிவிபரங்களைப் பெற முடியாதென்றும், இதனால் புதிய குடிவரவாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பாதிக்கப்படுமென்றும் ஒன்றிரையோ மாகாண அரசு உட்பட பல மாகாணங்களும் சுட்டிக்காட்டியிருந்தன.

குடித்தொகைக் கணக்கெடுப்பு படிவத்தில் காணப்படும் கேள்விகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. முன்னைய ஆண்டுகளில் இடம்பெற்ற ஆறு கேள்விகளுக்கு மேலதிகமாக இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை, படிவங்களில் பெயர் குறிக்கப்படுபவர்களின் மொழிகளுடன் சம்பந்தப்பட்டவை.

கனடாவில் குடியேறியவர்களுக்கும், அவர்களது குடும்பத்தவர்களுக்கும் இந்தக் கேள்விகளே முக்கியமானவை. முக்கியமாக, தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இங்கு வந்து குடியேறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இங்கு பிறந்த பிள்ளைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் தமிழர்கள் என்னும் விபரம் தவறாது பதியப்பட வேண்டும்.

இல்லையேல், இப்போதிருப்பது போன்று, கனடியத்



தமிழர்களின் மொத்த எண்ணிக்கையை குத்து மதிப்பீடாக இரண்டு லட்சம், இரண்டரை லட்சம், மூன்று அல்லது மூன்றரை லட்சம் என்று சொல்லிக் கொண்டேயிரியிருக்க நேரும். கடந்த காலங்களில் கனடியத் தமிழர்கள் குடித்தொகைக் கணக்கெடுப்பு விடயத்தில் காட்டிய அசிரத்தையும், தெரிந்தோ தெரியாமலோ விட்ட தவறுகளுமே அரசாங்க எண்ணிக்கையில் எம்மவர் தொகையை மிகக்குறைவாகப் பதிய வைத்துள்ளது.

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இரண்டு கேள்விகள் உண்டு.

1. “வீட்டில் மிகவும் அடிக்கடி பேசும் மொழி என்ன என்ற கேள்வியின் கீழ் ஆங்கிலம், அல்லது பிரெஞ்சு என்பதன் கீழே, வேறு - குறிப்படவும்” என்று உள்ளது.
2. “வீட்டில் முதலில் இன்றும் புரிந்து கொண்டு பேசும் மொழி எது: என்ற கேள்விக்கும் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு என்பதற்குக் கீழே வேறு - குறிப்பிடவும்” என்று உள்ளது.

கனடியத் தமிழர்களின் சரியான எண்ணிக்கையை அறியவும், அதிகாரபூர்வமாக பதிவு செய்வதற்கும் ஒவ்வொரு தமிழரும் தவறாது படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்கள் (NCCT) இவ்விடயத்தில் முழுமையாக ஈடுபட்டு முன்னின்று செயற்பட வேண்டும்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும், வேறு என்பதன் கீழ் தமிழ் என்று தமிழர்கள் ஒவ்வொருவரும் தவறாது எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் மட்டுமே, கனடாவிலுள்ள தமிழர்களின் சரியான எண்ணிக்கை பதிவாகும்.

சிலர், தாங்கள் வீட்டில் ஆங்கிலம் பேசுவதாலும், இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு ஆங்கிலத்திலேயே கூடிய புலமை இருப்பதாலும் மேற்சொன்ன இரு கேள்விகளுக்கும் ஆங்கிலம் என்று பதிலளிப்பதே சரியென நினைப்பர். இது தவறு.

கடந்த காலங்களில் இவ்வாறு பல தமிழர் எழுதியதுண்டு. இதன் காரணமாகவே தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக பதியப்பட்டு வந்துள்ளது.

இன ரீதியான கேள்விகளைக் கேட்பது இன்பாகுபாடு என்று கருதுவதால், அவ்வாறான கேள்விகள் இங்கு கேட்கப்படவில்லை. ஆனாலும், ஒவ்வொருவரதும் வீட்டு மொழி, பிறப்புக்காரணமான தாய் மொழி என்பவற்றை அறிவதன் ஊடாக அவர் சார்ந்த இனத்தை அறிவது சுலபம். அதன் காரணமாகவே ‘மொழி’ அடிப்படையில் மேற்சொன்ன இரு கேள்விகளும் இடம்பெற்றுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.

மேலதிக விபரங்களைப் பெற வேண்டுமானால் கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பான மூன்று வெளியீடுகள் இம்முறை தமிழிலும் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ●



டாக்டர் எம். கே. முருகானந்தன்

பாடுங்கள்! பாடுங்கள்! சுவாச நோய்கள் பறந்தோடப் பாடுங்கள்!

இசையின் நோய் தீர்க்கும் ஆற்றல் பற்றி நிறையவே பேசப்பட்டிருக்கின்றன. பல திரைப்படங்களில் மயங்கிக் கிடக்கும் நோயாளி மனக்குப் பிடித்தமான பாடலைக் கேட்டவுடன் விழித்தெழுவுதலைக் கண்டிருக்கிறோம். அது உண்மையாக இருக்க முடியாது என்பதை மூளை சொன்னாலும் மனங் கேட்பதில்லை. இசை எங்கள் உணர்வுகளோடு ஒன்றியது.

பாடுவதானது, மூச்செடுப்பதில் சிரமப்படும் நோயாளிகளது துன்பத்தைக் குறைத்து சுவாசத்தை இலகுவாக்கும் என அண்மையில் ஒரு ஆய்வு கூறுகிறது.

மூச்செடுப்பதில் சிரமம் என்பது நோயாளியின் நாளந்த வாழ்வைப் பாழடிக்கக் கூடிய சிரமமான நோயாகும். நாம் எந்த நேரமும் சுவாசித்துக் கொண்டே இருக்கிறோம். அனால் அதை உணர்வதில்லை. அது இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரும்போதுதான் சுவாசிப்பது சிரமம் என்பதை உணர்கிறோம். ஆனால் ஆஸ்த்மா தணிந்ததும் சுவாசம் இலகுவாகிறது.

ஆனால் நாட்பட்ட சுவாசத் தடை நோய் Chronic obstructive pulmonary disease (COPD), என்பது வெறுமனே மூச்செடுப்பதில் சிரமம் அல்ல. அது வரவர மோசமாகிக் கொண்டு போகும் ஒரு நோயாகும். அத்துடன் ஆஸ்த்மாவின் வரட்சியான இருமல் போலல்லாது இருமும்போது நிறையச் சளி கொட்டும். ஆனால் ஆஸ்த்மா போலவே நெஞ்சை அடைப்பது அல்லது இறுக்குவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

இது பொதுவாக புகைப்பவர்களிடையே தோன்றும் ஒரு நோயாகும். புகைத்தலைத் தவிர சுவாசப்பையை உறுத்தக் கூடிய பலவும் இந்நோய் வருவதற்குக் காரணமாகலாம். உதாரணமாக சூழல் மாசடைதல், வேறு புகைகள், இராசாயன மணங்கள், தூசி போன்றவையும் COPD ஏற்படுவதற்குக் காரணமாகலாம்.

இந் நோயுள்ளவர்களுக்கு சுவாசிப்பது என்பது பெரும்பாடாக இருக்கும். நாம் சுவாசிக்கும்போது மூக்கு வழியாக உள்ளே செல்லும் காற்றானது மூச்சுக்குழல் வழியாகச் சென்று அதன் கிளைக்குழாய்கள் ஊடாகப் பயணித்து இறுதியாக மூச்சுச் சிற்றறைகளை அடையும். திராட்சைப் பழக் கொத்துகள் போல சுவாசப்பையை நிறைத்திருக்கும் இந்த மூச்சுச் சிற்றறைகள் ஊடாகவே நாம் சூழலிருந்து பெறும் காற்றில் உள்ள ஒட்சிசன் வாயு எமது உடலுடன் இணைகிறது.

இரத்தக் குழாய்களின் மிக நுண்ணிய பகுதியான மயிரிழைக் குழாய்கள் மேற்கூறிய மூச்சுச் சிற்றறைகளின் சுவரில் இணைந்திருக்கின்றன. நாம் சுவாசிக்கும் காற்று மூச்சுச் சிற்றறைகளை அடைந்ததும் காற்றில் உள்ள ஒட்சிசானது மயிரிழைக் குழாய்களில் நிறைந்திருக்கும் குருதியால் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அதே நேரம் கழிவுக் காற்றான காபனீர் ஒட்சைட் குருதியிலிருந்து மூச்சறைச் சிற்றறைகளுக்குள் கடத்தப்பட்டு சுவாசக் குழாய்கள் ஊடாக வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு நடைபெறுவதற்கு எமது மூச்சுச் சிற்றறைகள் நெகிழ்வுத் தன்மையுடையவையாக இருக்க வேண்டும். அதாவது காற்றை ஊதினால் பலூன் விரிவடைவது போல விரிவடைந்து காற்று வெளியேறியதும் சுருங்க வேண்டும்.

ஆனால் மேலே கூறிய நாட்பட்ட சுவாசத் தடை நோயின் போது மிகக் குறைந்தளவு காற்று மாத்திரம் சுவாசத் தொகுதியூடாக பயணிக்க முடிகிறது. இதனால் குறைந்தளவு ஒட்சிசன் மட்டுமே எமது உடலுக்குக் கிடைக்கிறது. மூச்சுத் திணறலுக்கு இதுவே காரணமாகிறது. படிப்படியாக மோசமாகிக் கொண்டு செல்லும் இந்நோயிலிருந்து மீட்டு எடுப்பது முடியாத காரியமாகவே இருந்தது.

இந்தகைய சூழலில், நாட்பட்ட சுவாசத் தடையுள்ளவர்கள் மூச்சு எடுப்பதில் சிரமப்படுவதை பாடுவதானது குறைக்கும் என அண்மையில் நடந்த மருத்துவர்கள் American College of Chest Physicians) கூட்டத்தில் எடுத்தரைக்கப்பட்டதானது நம்பிக்கை ஊட்டும் செய்தியாகும்.

பாடுவது எவ்வாறு சுவாசத்தை இலகுவாக்குகிறது?

பாடுவதானது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை, துல்லியமாக நாம் எமது கட்டுப்பாடிடிகள் கொண்டு வருகிறோம். எம்மையறியாமலே இது நிகழ்கிறது.

தன்னிச்சையாக இயங்கும் எமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் எமது மனதின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் எமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இப்பொழுது இசைவாக இயங்குகின்றன.

31 பேரைக் கொண்ட சிறிய ஆய்வுதான் இது. 12 வாரப் பாடற் பயிற்சியின் பின் அத்தகைய நோயாளிகளின் சுவாசத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாம். 84 சதவிகிதமான நோயாளிகள் இது ஆறுதல் அளிப்பதாகக் கூறினர். 64 சதவிகிதமானவர்கள் இது அசௌகரியமான பயிற்சியாக இல்லை என்றனர். மிகவும் முக்கியமான விடயம் 64 சதவிகிதமானவர்கள் தாம் இதனைத் தொடர்ந்து செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.

அவர்களது உடல் நலமும், சிரமமான சுவாசமும் தேறியதற்கு உளவியல் காரணங்களும் இருக்கக் கூடும். இசை கொடுக்கும் இதமான உணர்வுகளுக்கு அப்பால் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்ததும் காரணமாக இருக்கலாம்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாடுவது நல்லது. அது மன நிறைவைக் கொடுக்கும், மனச்சிறைகளிலிருந்து விடுபட உதவுகிறது. நோயைத் தணிக்கும் ஆற்றலும் இருக்கிறது.

பிறகென்ன பாடுங்கள். திசரி பாடுங்கள். இறைவனைத் துதிக்கையில் பாடுங்கள். குளிக்கும்போது குளியலறையிலும் பாடுங்கள். வானொலியில் தொலைக்காட்சியில் பாட்டுகள் வரும்போது சேர்ந்து பாடுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக்கொண்டே இருங்கள்.

வீட்டிலுள்ளோர்களும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் காட்டிலுள்ள நரிகள் எல்லாம் வீட்டிற்குள் வந்திடப்போகுதுகள் என கதவையும் யன்னல்களையும் அடைத்து வைத்தால் நான் பொறுப்பாளி அல்ல. ●

தமிழ் மரபைப்
பேணிக் காப்போம்

நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அமுத கண்ணால்
நன்று வரவு என்று நல்உரை பகர்ந்தான்
என்றும் உளசெந்தமிழ் இயம்பி இசை கொண்டான்

ஆரண்ய காண்டம், அகத்தியப் படலம் 162
தண்ட காரணயத்து முனிவர்கள்
இராமபிரானுக்கு அகத்திய முனிவரை
அறிமுகம் செய்த பாணியைக்கம்பன்
கவிதையில் வடித்துக் காட்டியுள்ளான்.
“என்றுமுள தென் தமிழை இயம்பி இசை
கொண்டவன்” அகத்தியன். அகத்தியர்
முருகனிடம் தமிழ் கற்றவர். இன்றைய தென்
தமிழின் இருப்பு என்ன? சிந்திக்கற்பாற்று.
மனித குருதியின் மரபணு பற்றி
விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் நாம் வாழுகிறோம்.
எம் தாய்மொழியான தமிழ் பெரிதும்
பாதிப்புக்கு உள்ளானமை வெளிப்படை.
எனவே எம் மொழியையும், வாழையடி
வாழையாய் வந்த பல்துறை சார்ந்த
மரபுகளையும் மீளவும் கட்டுமானஞ்
செய்வது நம் கடமையும், உரிமையுமாம்.

செம்மொழிகளில் ஒன்றாய்த் தமிழ்
மதிக்கப்பட்டுள்ளது. இம்மொழியைப் படித்த
வெளிநாட்டவர்கள் புலமை மிக்கவர்களாய்த்
திகழ்கின்றனர். நாம் இடம்பெயர்ந்து வாழும்
தேயங்களிற் கனடாவும் ஒன்று. பெரும்பாலும்
அண்ணளவாக மூன்று இலட்சம் ஈழத்தமிழர்
இங்கு வாழ்வதாகப் புள்ளிவிபரங்கள்
கூறுகின்றன. இக்கண்ணோட்டத்தில் பல
துறை சார்ந்த வியுத்திமான்கள் இங்கே
குடும்பமாக வதிகின்றனர். ஆன்றவிந்து
அடங்கிய கொள்கைத் தமிழ்ச் சான்றோர்கள்
கணிசமான அளவு குடியேறியுமுள்ளனர்.
அவர்களின் ஆக்கங்கள் நிறைய
வெளிவந்துள்ளன. வரவேற்கத்தக்கது.
தமிழில் ஆழங்காற்பட்டவர்கள்
முன்னோடிகளாய் இருந்து தமிழின்
தரத்தைப் பேணிப் புரக்க வேண்டும்.
மொழிநடையிலே இலக்கணச் சுத்தம்
போதாமை பலருக்கும் தெரிந்த அனுபவ
உண்மை. எமக்கென்னென்றிட்டு நாம்
வாளாதிருப்பது அழகன்று.

பத்திரிகைகள், சஞ்சிகைகள், விழா
மலர்கள், சமய வெளியீடுகள்
எல்லாவற்றிலும் பிழைகள் மலிந்து
காணப்படுகிறது. இவை பாரதாரமான
வழுக்களன்று. நாளாந்தம் வாசகர் கண்ணிற்
பட்டும் பறையாதிருப்பது தமிழ்ப் பாதகமாம்.
மாதிரியாக க், ச், த், ப் போடாமல்
எழுதுவோரின் கவனத்துக்கு இதைச்
சமர்ப்பணம் செய்கிறோம். சுத்தமாய்
எழுதுவோர் குறைந்த எண்ணிக்கையினர்.
கணிசமான அளவு பாதி போடுவர். பாதிப்
பேர் போடார். பொதுவாகப்
பராதீனப்படுத்தும் போக்கு. எனவே இந்த
வழுக்கள் நிவர்த்தி செய்யக் கூடியனவே.



முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)

சுத்தமாய் எழுதுவோர்
குறைந்த எண்ணிக்கையினர்

இந்த மொழியியற் சட்டமான இலக்கணத்துக்கு அமைய எழுதுவதும் மொழியைப்
பாதுகாக்கும் ஒரு நெறியாகும். இஃதேபோல, மொழி முதல் எழுத்துக்கள் இவையென
இலக்கணம் வரையறை செய்துள்ளது. இந்த இரு விடயங்களையும் தமிழர் தகவல்
இருபதாவது மலரில் மீள் அவதானத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். ஆக நாம்
சிரத்தையோடும், கெரிச்சலோடும், இவ்விதிகளை அமுல் நடத்தினால் பிழைகளைத்
தவிர்க்க ஒரு வழியாகும்.

நாவலர் பெருமான் வெளியிட்ட செம்பதிப்புகளில் பிழை திருத்தம் என்ற பக்கமே இல்லை.
இவரைப் பின்பற்றி, பல பதிப்பாசிரியர்கள், நூல் வெளியிட்டாளர்கள் சிறந்த இலக்கணச்
சுத்தமான நூல்களை வெளியிட்டனர். மொழிவது அறமொழி, பிழைபடச் சொல்லேல்,
பிழைபட எழுதேல் என்ற தொடர்கள் எம்மை எச்சரிக்கின்றன. கீழைப்புலோலி,
குமாரசுவாமிப் புலவரை இலக்கணச் சொண்டர் என அழைப்பர். அவர் பிழை பிழையாய்
எழுதுவோரையும், பேசுவோரையும் பெரிதாக மதிப்பதில்லை என அறிகிறோம். எனவே
நாமும் செயற்படுவோம்.

இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி
இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றுஔர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்குக்கண்டேன்
கால்வண்ணம் இங்குக்கண்டேன்
அகலிகைப்படலம் 23

இராமனது வில்லின் ஆற்றலால் தாடகை வதம் நடந்தது. திருவடித்தாமரையின் அருளால்
அகலிகை சாப விமோசனம் பெற்றான். இரு சம்பவங்களையும் கண்டு உளம் பூரித்த
விசுவாமித்திரர் “கைவண்ணம் ‘அங்குக்கண்டேன்’ கால்வண்ணம் ‘இங்குக்கண்டேன்’” எனப்
பெருமிதம் அடைகிறார். இப்பாடலிலும் “அங்குக்கண்டேன் இங்குக்கண்டேன்” என
வருவதை உளம் கொள்வோமாக.
அங்கு+கண்டேன் = அங்குக்கண்டேன். க் - மிக்கு நின்றது.

முருகன் கோயில் கொண்ட படை வீடுகளில் ஒன்று திருத்தணிகை. தணிகை நாயகன்
மேல் எழுந்த புராணத்தின் பெயர் திருத்தணிகைப் புராணம். இவ்வண்ணமே கந்தன் கதை
பேசும் புராணத்தை, கந்தப் புராணம் என்றும் அழைக்கும் மரபு ஒன்று உண்டு. எங்கள்
ஊர்களிலே ஒருவரை ஒருவர் கண்டால் எங்கே போகிறாய் என்று கேட்கிறோம். மொழி
மரபைப் பேண இலக்கண விதிகள் தேவை. இது தமிழ் மொழியின் சட்டம் எனலாம்.
கேத்திர கணிதக் கணக்குகளை நிரூபணம் செய்ய ‘பைதகரசின் விதிகள்’ உதவுவது போல,
தமிழ்ச் சொற்கள் சேரும் போது என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை உருசுப்படுத்த
புனர்ச்சி விதிகள் உதவுகின்றன. அது பற்றிப் பின்னர் ஆராய்வோம்.

மாணிக்கவாசகரின் சிவபுராணத்திலே பிறவியை வரிசைப்படுத்திச் சொல்லும் போது கசதப
மிகுத்து வரக் காணலாம்.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிப்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
வ்யாபாரி - வியாபாரி
ப்ரபந்தம் - பிரபந்தம்
க்ரகம் - கிரகம்
ப்ரியா - பிரியா
ப்ரம்மம் - பிரம்மம்
ப்ரபஞ்சம் - பிரபஞ்சம்

(26ஆம் பக்கம் வருக)

US intelligence assessed Narayanan as anti LTTE

A classified cable of the US embassy in India accessed by The Hindu through WikiLeaks shows that the US embassy made a particular note of the bias of M K Narayanan, the former National Security Advisor (NSA) of India, against the LTTE. "US Consulate General Chennai officials recall his repeatedly expressed and profound distaste for the LTTE," notes the cable. Narayanan was the chief of India's Intelligence Bureau during the IPKF times and was the NSA during the Vanni war. He and the present NSA, Shiv Shankar Menon, handled India's role in the war and in the way the war ended. During the war, both were accused of wielding 'extra-parliamentary' powers. The US cable noted Narayanan as part of the traditional "coterie" around Congress Party President Sonia Gandhi and as a part of the Keralite "Mafia" in the Prime Minister's Office.



Keralite 'Mafia'

The cable accessed by The Hindu, has a note: "This record is a partial extract of the original cable. The full text of the original cable is not available."

The cable classified by Robert O. Blake and originated from David Mulford, ref: 04 CHENNAI 575, was dated 01-12-2005.



Italian Woman

M.K. Narayanan, India's national security advisor
M.K. Narayanan, India's former National Security Advisor

The following are some excerpts from the cable, revealing how the US embassy viewed M K Narayanan:

Special Adviser to PM Singh and Acting NSA MK Narayanan clearly has the inside track to succeed Dixit, based on proximity and personal relations with Mrs. Gandhi.

By most accounts, PM Singh's Special Advisor MK ("Mike") Narayanan, who became Acting National Security Advisor on January 4 after Dixit's death, has the inside track to become his permanent replacement. Narayanan brings over four decades of experience in the Indian intelligence community, and as a long-time Gandhi family loyalist is seen as part of the traditional "coterie" around Congress Party President Sonia Gandhi.

If Narayanan continues as NSA, he will face an early test as both Intelligence Bureau head AK Doval and Research and Analysis Wing chief CD Sahay are due to retire on or about January 30. The IB succession will probably be straightforward, but some Indian press accounts suggest that RAW officers are concerned that Narayanan, whose IB background makes him by definition and institutionally skeptical of RAW, would look outside the organization for Sahay's successor, and might bring in a senior IB officer for the job.

If he inherits Dixit's diplomatic role with Pakistan, China, and the US, Narayanan will suffer several disadvantages, the most important of which is a lack of practical negotiating experience.

Narayanan joined the Indian Police Service (IPS) in 1955 and spent his first four years with the IPS in Tamil Nadu.

Although his writings have occasionally been critical of "the West," he has not shown visceral anti-US attitudes. (Contd. on page 30)

கனடியத் தமிழரை
இலக்கு வைத்து
சிறீலங்கா ஏயர்லைன்ஸ்
கொழும்பு-ரொறன்ரோ
நேரடி விமான சேவை

புகலிடத் தமிழர்களின் பணத்தில் செல்வாக்குச் செலுத்திவரும் 'சிறீலங்கா ஏயர்லைன்ஸ்' விமானச் சேவை, கனடியத் தமிழர்களின் பணத்தை இலக்கு வைத்து அதனைச் சூறையாடுவதற்காக கொழும்பு ரொறன்ரோ - கொழும்பு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இவ்வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து இந்தச் சேவை ஆரம்பமாகுமென்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வாரமொன்றுக்கு ஏழு சேவைகள் ஆரம்பத்தில் இருக்கும். இங்கிலாந்தின் இலண்டன் ஊடாக ஹித்ரு விமானத் தளத்தில் இச்சேவை நடைபெறும்.

"மிகப் பெருமளவிலான கனடியப் பயணிகள் (தமிழர்கள்) அண்மைய காலங்களில் கொழும்புக்கும் பயணம் மேற்கொண்டு திரும்புவதால் நேரடி விமானச் சேவையை ஆரம்பிக்க முடிவானது" என்று சிறீலங்கா அமைச்சர் அனூ பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இங்கிலாந்தின் இலண்டனுக்கு வாரமொன்றுக்கு நடத்தப்படும் பிதின்மூன்று விமான சேவைகள் இந்த மாதத்திலிருந்து பதினான்காக அதிகரித்து, பின்னர் இருபத்தொன்றாகவுள்ளது.

புகலிடத் தமிழர்கள் சிறீலங்கா ஏயர்லைன்ஸ் சேவையைப் பயன்படுத்துவதால் கோடிக்கணக்கான டாலர்ளை அந்நியச் செலாவணியாக சிறீலங்கா அரசாங்கம் இலகுவாகப் பெறுகின்றது.

வடக்குக் கிழக்கில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆக்கிரமிப்புப் படையினரை தங்க வைத்துப் பராமரிக்க இந்தப் பணமே போதுமானது என்பதை புகலிட உறவுகள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கொழும்பில் வசிக்கும் அக்கறைபுள்ள தமிழர் ஒருவர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.●

ஆங்கில சினிமா ஒன்று பார்ப்பதற்காக டிக்கட் வாங்குவதற்கு வரிசையில் நின்றபோது ஓர் இளம் பெண் என்னைப் பார்த்து சிரித்தார். வெள்ளைக்காரப் பெண். ஒரு மாமனாருக்கு மருமகன் கொடுக்கும் சிரிப்புபோல அந்தச் சிரிப்பில் மரியாதை இருந்தது. அல்லது ஒரு மேலதிகாரிக்கு அவர் கீழ் வேலை செய்யும் பெண் எதிர்பாராத விதமாக சந்தித்தபோது கொடுக்கும் சிரிப்பு என்றும் சொல்லலாம். சில நொடிகளில் அவள் தவறு செய்தது அவளுக்கு தெரிந்துவிட்டது. அப்படியே நகர்ந்து சினிமா பார்க்க வந்த கூட்டத்தில் கலந்துவிட்டார். சிரிப்பை திரும்ப பெறவில்லை. தவறாகக் கிடைத்த சிரிப்பு என்னுடனேயே தங்கிவிட்டது.

வெள்ளைக்காரர்களுக்கு எங்கள் முகங்கள் ரூபகம் இருப்பதில்லை. ரொறன்ரோவில் நான் இதை பல தடவை அனுபவித்திருக்கிறேன். அவர்களுக்கு வெள்ளை அல்லாத எல்லா முகமும் ஒன்றுதான். இந்தக் குழப்பம் அவர்களுக்கு மாத்திரமில்லை. எனக்கும் பல தடவை ஏற்பட்டிருக்கிறது. இன்னும் நான் அதிலிருந்து மீண்டபாடில்லை. அப்ஸராவுடன் விளையாடுவதற்கு பிள்ளைகள் வருவார்கள். எல்லோருக்கும் ஆறு, ஏழு வயதுதானிருக்கும். பழுப்பு தலை மயிர், நீலக் கண்கள். மேல் தோலை உரித்துவிட்டதுபோல நிறம். அவர்கள் பெயரையும் முகத்தையும் பாடமாக்குவேன். அப்படியும் குழம்பிப்போய் சமயத்தில் பெயரை மாற்றிச் சொல்லிவிடுவேன். அப்ஸரா விழுந்து விழுந்து சிரிப்பான்.

பாகிஸ்தானின் பெசாவார் நகரில் வேலை செய்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அது நடந்து இப்போது பல வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் இன்றுபோல் நினைவிருக்கிறது. நான் வேலை செய்த நிறுவனத்தின் மேலதிகாரி நியூயோர்க்கில் இருந்தார். அப்படிச் சொன்னால் அவருடைய அறிமுகம் சரியாக இராது. எங்கள் நிறுவனத்தில் அவருடைய இடம் கடவுளுக்கு கீழே இரண்டு படியும், எனக்கு மேலே மூன்று படியும் என சொல்லலாம், எங்களுக்குள் அவரை 'பெருந்தலைவர்' என்றே குறிப்பிட்டுக் கொள்வோம்.

நியூயோர்க்கில் இருந்து வரும் அதிகாரி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நிலத்திலேதான் நடப்பார். தோளில் கைபோட்டு பேசுவார். முதல் பெயர் சொல்லி அழைப்பார். பெருந்தலைவர் பெசாவாரில் வந்து மூன்று நாட்கள் தங்கினார். பல கூட்டங்கள், கலந்துரையாடல்கள் என்று பங்கு



அ. முத்துலிங்கம்

முகமாறாட்டம்

பற்றினார். பட்ஜெட் மேலாய்வு நீண்டநேரம் நடந்தது. நிறுவன நிர்வாக அறிக்கையிலும், நிதி அறிக்கையிலும் பல விமர்சனங்களை வைத்தார். நாட்கள் விரைந்து ஓடியது தெரியவில்லை. அத்தனை நேர நெருக்கடியிலும் அவருக்கு யாரையாவது பார்க்க தேவைப்பட்டால் ஆள் அனுப்பமாட்டார், அந்த ஆளைத்தேடி அவரே செல்வார்.

மாலிக் என்று ஒரு என்ஜினியர் எங்களுடன் வேலை செய்தார். அடுத்தடுத்து நாலு பஸ்ஸை தவறவிட்டதுபோல எப்பொழுது பார்த்தாலும் கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளிப்பார். அவருக்கு அதிர்ஷ்டச் சீட்டில் 50,000 டொலர் பரிசு விழுந்தது என்று யாராவது சொன்னாலும் முகத்தில் பெரிய மாற்றமிருக்காது. அப்படித்தான் நினைக்கிறேன். அவர் மேல் படிப்புக்கு வெளிநாடு போக விண்ணப்பித்திருந்தார். பட்ஜெட்டில் போதிய நிதியில்லாததால் பெருந்தலைவருக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தது. மாலிக் தினமும் காலையும் மாலையும் என் அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதா என்று வினாவார். ஒரே பதிலைச் சொல்லுவேன். அவர் முகத்தில் மாற்றமிராது, திரும்பிச் செல்வார். விண்ணப்பம் வெற்றிபெற்றது என்று சொன்னால் அவருடைய முகம் எப்படிப் போகும்? அதை பார்ப்பதற்கு எனக்கும் ஆவல் இருந்தது. ஆனால் அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை.

கணினிப் பகுதிக்கு அம்ஜட் என்பவர் பொறுப்பாக இருந்தார். அப்பொழுதுதான் கணினிப் பகுதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. புதிது புதிதாக கம்ப்யூட்டர்கள் வந்து பெட்டிகளில் இறங்கின. அம்ஜட் கம்ப்யூட்டர் விஞ்ஞானம் படித்தவர். என்னிலும் பார்க்க அவருக்கு 20 வயது குறைவாக இருக்கும். தக்காளிப்பழ நிறத்தில் உயரமாக இருப்பார். கணினித்துறையை பெருப்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகலாக ஓயாமல் உழைத்தார். ஒருநாள் பெருந்தலைவர் என்னைத் தேடி வந்த இடத்தில் அலுவலக நடை ஓடையில் அம்ஜட்டைச் சந்தித்திருக்கிறார். நான்தான் அவர் என நினைத்து மாலிக்கின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அம்ஜட்டுக்கு பெருந்தலைவர் தன்னை பாதிவழியில் மறித்து இவ்வளவு சிநேகமாகப் பேசியதில் உலகம் சுழலத் தொடங்கிவிட்டது. அந்தச் சந்தத்தில் அவர் உச்சரிப்பும் புரியவில்லை சொன்னதும் சரியாகக் கேட்கவில்லை. சுமமா நலம் விசாரிக்கிறார் என்றுதான் எண்ணினார். சினிமாவில் வடிவேலு ஆங்கிலம் பேசுவதுபோல எல்லாவற்றுக்கும் 'யேஸ் யேஸ்' என்று சொல்லி தன்னை விட்டால் போதும் என்று தப்பி ஓடிவிட்டார். பெருந்தலைவர் திகைத்துப்போய் அம்ஜட் நின்று இடத்தை பார்த்தபடி சில நிமிடம் நின்றதாக பார்த்தவர்கள் பின்னால் சொன்னார்கள்.

பெருந்தலைவர் அம்ஜட்டிடம் என்ன சொன்னார், அப்போது என்ன நடந்தது போன்ற விவரங்கள் எனக்கு இரண்டு மாதம் கழித்துதான் தெரியவந்தது. அம்ஜட்டுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். மாறாக சந்தோசம் தாங்கமுடியவில்லை. தன்னை பெரிய அதிகாரி என்று நினைத்து பெருந்தலைவர் பேசியதை நினைத்து நினைத்து மகிழ்ந்தார். உண்மையைச் சொன்னால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஏனென்றால் பெருந்தலைவர் என்னை இருபது வயது குறைத்து அல்லவா மதிப்பிட்டிருக்கிறார். மகிழ்ச்சி வரத்தானே செய்யும்.

இந்த விவகாரத்தில் நடப்பட்டது என்ஜினியர் மாலிக்தான். அவர் அப்போது வெறுத்துப்போய் இன்னொரு நிறுவனத்தில் ஏற்கனவே வேலைக்கு சேர்ந்துவிட்டார். ஆகவே அவருக்கு தவறு நடந்ததும் தான் அநியாயமாக நடப்பட்டதும் தெரியாது. அந்தப் புது நிறுவனத்திலாவது அவருடைய பெருந்தலைவர் முகமாறாட்டம் இல்லாதவராக இருந்திருப்பார் என நான் நம்புகிறேன். ●



எஸ். ஜெகதீசனின் பத்தாம் பக்கம்

சிரிக்கும் புத்தர்



பலரது வீட்டிலும் சிலரது வாழ்விலும் நீங்கா இடம் பிடித்து அதிர்ஷ்டத்தின் உன்னத அடையாளமாக மாறிவிட்ட சிரிக்கும் புத்தர் சமீப காலமாக எல்லைகளைத்தாண்டி உலகெங்கும் பிரபலமாகி வருகின்றார்.

சிரிக்கும் புத்தர் வீட்டில் இருந்தால் நல்வாழ்வு மகிழ்ச்சி செல்வம் வளம் குதூகலம் திருப்தி தனலாபம் சிரிப்பு சிறப்பு நிறைவு போன்ற பலவும் வீட்டிலிருக்கும் எனவும் சிரிக்கும் புத்தரின் தொப்பையை தடவினால் அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகும் எனவும் எதிர்பார்ப்பவர்கள் சீனர்கள். சிரிப்பதற்கு அவகாசமற்றிருந்த இந்தியாவின் கௌதம புத்தரின் காலத்திற்கும் வெகுவாக பிந்தி மிகுந்த தயாள குணம் கொண்ட ஒரு பிக்குவாக படைத்தவன் அருளால் பூடேய் என்னும் இயற்பெயருடன் பரிணமித்து சீனாவை சரிக்க வைத்தவர் சிரிக்கும் புத்தர். ஹோடேய், மிலாபூ, மைத்ரேயோ, புன்னகைக்கும் புத்தர், சந்தோஷப் புத்தர், பெருவயிற்றுப் புத்தர், குஷிப் புத்தர், குண்டுப் புத்தர் போன்ற இதர பல நாமங்கள் அவருக்குண்டு.

பொன் ஆசை பெண் ஆசை மண் ஆசை என்பவற்றை நிராசை ஆக்க வழி காட்டியவர் இந்திய புத்தர். பொன் ஆசை பெண் ஆசை மண் ஆசை என்பவற்றில் பேராசை தோன்ற வழி வகுப்பவர் சீனப் புத்தர். 1974 ல் இந்தியாவின் முதலாவது அணுகுண்டுப் பரிசோதனைக்கு சிரிக்கும் புத்தர் எனப் பெயரிட்டு சீனாவை சீண்டிப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தார் இந்திராகாந்தி.

முகம் முழுவதும் சிரிப்பு, வாய் வரை வயிறு, முக்கிலிருந்து வழுக்கைத் தலை என்ற தோற்றம் பொலிவுடன் தன் முதுகுப்பை முழுவதும் இனிப்புகள் தின்பண்டங்கள் பழங்களை நிரப்பி அதனால் சிறாரை மகிழ்ச்சியில் நிறைத்து பளிங்கு உலோகம் மரம் மெழுகு மரக்கூழ் கல் என எதிலிருப்பினும் காண்பவர் இதயத்தை குபீரென சிரிக்க வைப்பவர் சிரிக்கும் புத்தர். நுழைவாயிலை நோக்கியிருப்பதே சிரிக்கும் புத்தருக்கு சரியான இடமாகக் கருதுபவர்கள் படுக்கை அறையும் சமையல் அறையும் அவருக்கான உரிய இடம் இல்லை என்பதனையும் மறுசிந்தனையின்றி பின்பற்றுகின்றனர்.

சிரிக்கும் புத்தர் பல வடிவங்களில் காட்சிதரினும் ஆறு வகையான உருவகங்கள் பிரசித்தம். தலைக்கு மேலே உயர்த்திய கைகளில் தங்கத் தாம்பாளத்தை வைத்திருப்பவர் சுபீட்சம் உள்ளவர். அவர் குடியிருக்கும் இடத்தில் செல்வமும் செல்வாக்கும் மிக்க நல்வாழ்வும் குடிபுகும். அமர்ந்த நிலையில் முதுகில் விரிந்த குடையுடன் காணப்படுபவர் ஆனந்தமானவர். அவரால் கஷ்டத்திலும் நஷ்டம் வராது. நஷ்டத்திலும் கஷ்டம் வராது.

கையில் பண்புந்துடனும் தோளில் காசுப்பையுடனும் அமர்ந்திருப்பவர் காதலுக்குரியவர். சினக்கும் வாழ்க்கை கூட அவரால் சிரிக்கும் வாழ்க்கையாகும். சிறக்கும் வாழ்க்கையாகும். ஒரு கையில் விசிறியுடனும் மறு கையில் கம்பில் தொங்கும் குடுக்கையுள் ஞான தீபத்துடனும் கழுத்தில் மணிமாலையுடனும் தென்படுபவர் அருளை அருள்பவர். பயணத்தை பாதுகாப்பவர். ஆசீர்வதிக்கப்பட்ட பையின் மீது உயர்த்திய ஒரு கையில் செல்வம் செழிக்கும் பந்துடனும் மறுகையில் நானாய கிண்ணத்துடனும் ஆரோக்கியமான ஆயுளுக்குரியவர் அமர்ந்திருப்பார்.

பல குழந்தைகளுடன் காட்சிதருபவர் சந்தான விருத்திக்குரியவர். எதிலும் ஈடுபாடு தோன்றும். உறவில் மேம்பாடு வலுப்பெறும். நலம் தரும் குழந்தைகள் வீட்டில் வலம் வரும். தங்கப்பாளங்கள் நிறைந்த தோற்பையுடன் நிற்பவர் வீட்டில் குதூகலம் நிலைக்கும். ஆரவாரத்தால் ஆர்ப்பரித்து அமாக்களப்படும் வீடு. உற்சாகம் ஊறும். மகிழ்ச்சி பெருகும்.

சிரிக்கும் புத்தரின் புதிய அவதாரம் தசாங்கம் எரிக்கப் பயன்படும் சாதனம் போன்ற வடிவம் கொண்டது. அதன் உள்ளே தசாங்கத்தைத் தூவி எரியூட்டி புத்தரின் உயர்த்தியகையிலுள்ள தாம்பாளத்தினூடாக மேலெழும் நறும்புகை வீடு முழுவதும் மங்களகரமாக வாசம் செய்யும்.

சிரிக்கும் புத்தர் இருக்கும் வீட்டில் மயங்கும் எதிர்காலம்! ●

கிளிர்னைத் தவிர
வேறு எவருக்கும்
என்மனதில் இடமில்லை



முன்னாள் ஜனாதிபதி பில் கிளிர்னைத் தவிர வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார் திருமணமாகாத அமெரிக்கப் பெண்ணொருவர். இப்படிக்கூறியிருப்பவர் மொனிக்கா லெவன்ஸ்கி.

1998ஆம் ஆண்டுப் பகுதியில் அப்போது ஜனாதிபதியாகவிருந்த கிளிர்னைக்கும், வெள்ளை மாளிகையில் தொழில் பயிலுனராகத் பணியாற்றிய மொனிக்கா-வுக்கிமிடையில் இடம்பெற்ற பாலியல் விவகாரம் உலகப் பிரசித்தமானது. முதலில் இதை மறுத்துவந்த கிளிர்னர், பின்னர் பல நெருக்கடிகளால் ஒப்புக்கொள்ள நேர்ந்தது.

இத்தகாத உறவு விவகாரத்தை வைத்து தேசத் துரோகக் குரோதக் குற்றச்சாட்டுத் தீர்மானம் கிளிர்னைக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

ஆன்ட்ரூ மோர்டான் என்பவரால் மொனிக்கா பற்றி எழுதப்பட்ட புத்தகம் கடந்த மாதம் வெளியீட்டு வைபவம் லாஸ் ஏஞ்ஜலில் நடைபெற்றது. அங்கு மொனிக்காவைச் சுற்றி வளைத்த அவரது நண்பர்களும், ஊடகவியலாளர்களும், “ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை? ஏன் பிள்ளைகள் பெறவில்லை” என்று கேள்வி எழுப்பினர்.

“நான் இன்னமும் கிளிர்னையே காதலிக்கிறேன். அவரைத்தவிர வேறு எவருக்கும் என் மனதில் இடமில்லை. அவரில்லாத வாழ்க்கை எனக்கு வாழ்க்கையே இல்லை” என்று துணிச்சலாகப் பதிலளித்துள்ளார் மொனிக்கா.

பில் கிளிர்னர் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு வாய்ப்புள்ளதாக ‘டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



சகோதர ஊடகங்களுக்கு உளமார்ந்த நன்றி!

பெப்ரவரி இரண்டாவது வார இறுதியில் ரொறன்ரோ நகர மண்டப அங்கத்தவர் சபா பீடத்தில் நடைபெற்ற 'தமிழர் தகவல்' இருபதாவது ஆண்டு விருது விழாவுக்கு ஊடக ஆதரவு வழங்கிய அனத்து சகோதர ஊடகங்களுக்கும் எங்களின் உளமார்ந்த நன்றி.

கனடா உலகத் தமிழர், புலத்தில், தமிழர் செந்தாமரை, தமிழ் மிறர், லண்டன் சுடரொளி ஆகிய பத்திரிகைகள் முழுப் பக்கங்களில் வர்ணப்படங்களைப் பிரசுரித்திருந்தன.

கனடாவிலுள்ள ரிவிஜ், தமிழ் வண், ஒம்னி ஆகிய தொலைக்காட்சிச் சேவைகள் விழாத் தொகுப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. kerudavil.com இணையத்தளம் விழா நிகழ்ச்சிக் காணொளிக் காட்சிகளைப் பதிவு செய்து பார்வைக்கு விட்டுள்ளது.

கொழும்பு தினக்குரல், யாழ்ப்பாணம் உதயன் மற்றும் வலம்புரி, மலேஷிய நண்பன் ஆகிய நாளிதழ்கள் விழா தொடர்பான செய்திகளை ஒளிப்படத்துடன் வெளியிட்டிருந்தன.

மேற்படி ஊடக நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் எங்களின் நன்றி!



பொன்னையா விவேகானந்தன்

ஐம்பெரும் பூதத்து இயற்கை

13

அறிவியற் சிந்தனைகள் பல்கிப்பெருகிக் கிடக்கின்ற காலம் இது. நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள். இதழ்கள் தோறும் அறிவியற் தகவல்கள்.

அறிவியலோடு பிணைந்து கிடக்கின்றது. எம் வாழ்வு, புதிய கண்டுபிடிப்புகளின் வழிவந்த கருவிகள் பலவும் இல்லையென்றால், எம்மால் வாழ முடியுமா? எனச் சிந்திக்கத் தொடங்கிவிட்டோம்.

இக் கண்டுபிடிப்புகள், கருவிகள் இல்லாமல் எம் முன்னோர் எப்படி வாழ்ந்தனர்? குறைகள் அற்ற நிறைவான வாழ்வை அவர்களால் எவ்வாறு வாழ முடிந்தது? கடல் கடந்து உலகளாவிய வணிகத்தை அவர்கள் எப்படி நடத்தினர்?

கருவிகளோடும் கனிவிகளோடும் பழக்கப்பட்ட எமக்கு, அவர்களின் வெற்றி மிக்க வாழ்வு வியப்பைத் தரும்.

அக்காலத்திற்குரிய அறிவியற் சிந்தனைகளோடும், அதற்கேற்ற கண்டுபிடிப்புகளோடும் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதே உண்மை. எமக்குரிய தற்கால அறிவியற் சிந்தனைகளை பிற நாடுகளே வழங்குகின்றன. அந்தச் சிந்தனைகள் பல, இருபது நூற்றாண்டுகளுக்கு முன், எம் முன்னோரால் கூறப்பட்டிருக்கின்றன, என்பது எம்மில் பலருக்குப் புதிய செய்தியாக இருக்கும்.

நாம் வாழும் உலகம் எவ்வாறு தோன்றியது? என்ற வினாவுக்கான விடை காலங்காலமாக வெவ்வேறு வடிவங்களில் கூறப்பட்டு வருகின்றது. உலகத் தோற்றம் பற்றிய ஆய்வுகளையும், கருத்துகளையும் மேற்குலக ஆய்வாளரே வெளியிட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சங்ககாலப் புலவன், உலகம் எவ்வாறு தோன்றியது, என்பதற்கு அறிவியல் வழி நின்று, விடை கூறுகின்றான்.

முதலில் அண்டவெளி என அழைக்கப்படுகின்ற விசம்பு இருந்தது. அங்கு கதிரவக் குடும்பங்கள் தோன்றின. அவை சூழல்கின்ற போது, தீ தோன்றியது. அந்தத் தீயில் இருந்து ஒளி தோன்றியது. கதிரவக் குடும்பங்களில் இருந்து உதிர்ந்த தீப் பிழம்புகள் கோள்கள் ஆயின. அக்கோள்கள் வேகமாகச் சூழல்கின்றபோது, காற்று தோன்றியது. காற்றோடு கலந்த கோள்களில் நீர் உண்டாயிற்று. அக்கோள் குளிர்ந்த பின்னரே, மண் உண்டாயிற்று.

மண் திணிந்த நிலனும்,
நிலனேந்திய விசம்பும்,
விசம்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை (புறநாநூறு 2)

இவ்வாறு ஐம்பெரும் பூதங்கள் பற்றியும், அவைகளினது தோற்றம் குறித்தும், சங்ககால மக்கள் தெளிவான பார்வையைக் கொண்டிருந்தனர். உலகம் கோள் வடிவானது என்று கூறிய அறிவியலாளருக்கு, மேற்குலகம் தண்டனை வழங்கிய காலத்தில், வான்வெளி பற்றிய தெளிவான சிந்தனைகளைத் தமிழர் கொண்டிருந்தனர்.

கடலில் கலங்களைச் செலுத்துவதற்கும், காலங்களைக் கணக்கிட்டு வாழ்வை வளப்படுத்தவும் வானவியல் அறிவு, முதன்மைத் தேவையாக இருந்தது. அத்துறையில் தமிழர் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

இன்று அறிவியற் தேவைகளுக்காக மேற்குத் திக்கு நோக்கும் நாம், எம் முன்னோரது அறிவியல் வாழ்வையும் அறிந்திருப்பது சிறப்பானதாகும்.



தேர்தலுக்கு முன்னரே
கெடுபிடி இப்படியானால்.....

தமிழ்நாட்டின் 234 ஆசனங்களுக்கான தேர்தல் இந்த மாதம் 13ஆம் திகதி. ஆனால் வாக்கு எண்ணிக்கை அடுத்த (மே) 13ஆம் திகதியே ஆரம்பமாகும்.

தேர்தலுக்கும் வாக்குகள் எண்ணிக்கைக்குமிடையில் எதற்காக ஒரு மாத இடைவெளி என்று மண்டையைப் பிளக்கிறார் கருணாநிதி.

இது போதாதென்று தேர்தல் ஆணையக அதிரடி நடவடிக்கைகள் இவரைக் கதிகலங்க வைத்துள்ளது. மாநில பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட ஆணையர் என்று பலர் அதிரடி இடமாற்றம்.

இவைகளை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ள ஒரேயொரு அரசியல் கட்சித் தலைவரும் இவரே. ஏன் என்பது அனைவருக்கும் புரியும். ஆனால், ஆணைய நடவடிக்கைகள் போதாது என்கிறார் ஜயலலிதா.

அப்பு-அம்மா போட்டியில்
எல்லாமே இலவசம் (ஓஸி)

கனடாவில் வசிக்கும் தமிழக நண்பரொருவர் ஒரு மாதத்துக்கு அங்கு விடுமுறையில் செல்ல விரும்புவதாகக் கூறினார். இதற்கு அவர் சொன்ன காரணம், அங்கு இப்போது எல்லாமே 'ஓஸி' என்பது.

உண்மைதான்! அப்புவும் அம்மாவும் போட்டிக்கு 'ஓஸி' விநியோகப் பட்டியலை அறிவித்து வருகின்றனர். முதல் அறிவிப்பு அப்புவிடமிருந்தே வந்தது. 35 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு கிரைன்டர்/மிக்ஸி, முதியவருக்கு இலவச பேருந்து பாஸ் மாணவருக்கு மடிக்கணினி, என்று தூக்கி விட்டார் நீளப் பட்டியலை.

விடுவாரா அம்மா? தனது பட்டியலை இழுத்து விட்டார்! இலவச மின்விசிறி, இலவச பசு மாடு, வீட்டுக்கு நான்கு ஆடு, 40 லட்சம் பேருக்கு வீடு, குடும்பத்துக்கு இருபது கிலோ அரிசி, தாலிக்கு 4 கிறாம் தங்கம், 25 ஆயிரம் ரூபா திருமணத்துக்கு. இவற்றுடன் கிரைன்டர்/மிக்ஸியும்

இது
எப்பிடி
இருக்கு?

முதியோருக்கு இலவச பேருந்து பாஸ்.

இருவரில் யார் வென்றாலும் அப்புவுக்கு அதிர்ஷ்டம், இலவச பேருந்து பாஸ்!

எத்தனை கோடி தந்தாய்
என் இறைவா கச்சியேகம்பனே!

சொத்துக்களைப் பிரகடனம் செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத நிலை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு!

பகலிரவாக அள்ளி அள்ளிக் கொள்ளை அடித்தவைகளை, கிள்ளிக்கிள்ளி காட்ட வேண்டியுள்ளார்கள். அம்மாவின் சொத்து 51 கோடி ரூபாவாம். அப்புவின் சொத்து 44 கோடி ரூபா மட்டுமே! ஒரு கார் கூட இவரிடம் இல்லையாம். பாவம்!

தயானா அம்மா சொத்து மட்டும் 16 கோடி. இவரது கார் 16 லட்சம், நகைகள் 12 லட்சம். மூன்றாவது மனைவி ராசாத்தி அம்மா சொத்துகள் 20 லட்சம். இவரது நகைகள் ஒன்பதரை லட்சம். புத்திர செல்வங்கள் அழகிரி, ஸ்ராலின், கனிமொழி, அவர்களின் துணைகள், பிள்ளைகள் சொத்துகள் கணக்கில் இல்லை. ஜி2 ஸ்பெக்ட்ரம்... எந்தக் கணக்கில்!

அம்மாவின் கணக்கு விபரம் தலையைச் சுற்றுகிறது. அசையும் சொத்துகளேதும் இல்லையாம்! பிழைக்கத் தெரியாதவரா? 'பிழை'க்கத் தெரிந்தவரா?

சட்டி சுட்டதடா! கை விட்டதடா!
போனால் போகட்டும் போடா!

வெளியே இருப்பவர்களை அரவணைப்பதும் உள்ளே இருப்பவரை அவமதிப்பதும் 'ஜெ' பாணி. இது வைகோவுக்குத் தெரியாததல்ல.

ஆனாலும் இப்படி நடக்குமென்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். வைகோ இப்படி இறுக்கமாவார் என 'ஜெ'யும் நினைத்திருக்க மாட்டார்.

உதாசனன்
உலா விருந்து

'சட்டி சுட்டதடா, கை விட்டதடா' கதைதான்! போனால் போகட்டும் போடா' என்பது வைகோவின் முடிவு! கடலின் ஆழத்தை அறியலாம், பெண்ணின் மன ஆழத்தை அறிய முடியாதாம்! 'ஜெயலலிதா திருந்தவே மாட்டார்' என்ற அறிக்கையோடு திரைக்கதையை இப்போதைக்கு முடித்துள்ளார்.

மறுபுறத்தில், வைகோவின் மதிப்பு உயர்ந்து செல்கிறது. அவரது நேர்மை, ஊழலின்மையை அனைவரும் புகழுக்கின்றனர். இதனால் அவருக்கு அரசியல் ஆசனம் கிடைக்குமா?

வீழ்த்துவோம் காங்கிரஸை;
துரத்துவோம் வால்பிடிகளை!

அப்பு கட்சிக்கு எதிராக அம்மா அணி, அம்மா கட்சிக்கு எதிராக அப்பு அணி என்ற போட்டி ஒருபுறமிருக்க, பொதுக் கூட்டொன்று சோனியா-ராகுல் காங்கிரஸை வீழ்த்த எழும்பியுள்ளது.

ஈழத்தமிழரைக் கொன்றொழிக்க சிங்கள அரசுக்குத் துணைபோன காங்கிரஸை அடியோடு தகர்க்க வேண்டுமென்ற இந்த அணிக்கு செந்தமிழன் சீமான் தலைமை தாங்குகின்றார்.

காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்ற பகிரங்க வேண்டுகூள் விடுத்துள்ளார் கவிஞர் தாமரை. இந்த அலை கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கொள்வது வரவேற்கப்படுகின்றது.

வைகோவும் இந்த அணியில் சேர்ந்தால் காங்கிரஸ் இனிமேல் தமிழகப் பக்கம் தலைவைத்தும் படுக்காது!

வாக்குரிமை கற்புப் போன்றது;
இதனை விற்பது விபசாரம்!

"வாக்குரிமை என்பது கற்புப் போன்றது; இதனை விற்பது விபசாரத்துக்கு நிகரானது. எனவே பணத்துக்காக இதனை எவருக்கும் வழங்கக் கூடாது" என்கிறார் பாரதிய கட்சி இல. கணேசன்.

சொல்வதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இல. கணேசனிடம் ஒரு கேள்வி:

"ஐயா கணேசன் அவர்களே! நீங்கள் சொல்வது உண்மையானால், இந்தியா அதனை இழந்து பல வருடங்களாகி விட்டது என்பது தெரியாதா?"

‘தமிழினியன்’

அன்று தொட்டு இன்று மட்டும்



‘இருப்பவன் சரியாய் இருந்தால் முடியைச் சிரைப்பவன் சரியாய்ச் சிரைப்பான்’ என்னும் கருத்தார் பழமொழி கண்டவன் தமிழன்! இருப்பினும் என்ன? சரியாய்த் தமிழன் இருக்காக் குறையால் இன்று வரைக்கும் செருப்பாய் உலகால் தேய்ப்படு கின்றான்! கழுதை தேய்ந்து கட்டெறும் பானதாய், உளிதன் பிடியாக உலக்கை தேய்ந்ததாய், பாரின் முதற்குடிப் பழம்புகழ்த் தமிழன் சீரழிந் தின்று திசைதொறுங் கிடந்தான்!

முடியாட்சிக் காலம் முதலாய் இன்றைக் குடியாட்சி குலவிய காலம் வரைக்கும் தன்புக முக்காய், தன்நுகர் வுக்காய் என்னவும் செய்யும் இழிந்தோன் ஆயுளான்!

முடியுடை மூன்று முன்தமிழ் வேந்தரும் வடஆ ரியரின் வாழ்த்தில் மயங்கி தமிழ்நாட் டுள்ளே தலைவைக்க விட்டு, தமிழில் வடமொழி தனைப்புக விட்டு, தாய்,தந்தை யாக்கித் தமிழ்,வட மொழியை, சேய்த்துளு, கன்னடம்,தெலுங்கு மலையாளம், குடகெனத் தமிழ்மொழி உடையுண்ண வைத்தனர்!

இன்றுள்ள பதினைங் கோடி தெலுங்கர், இன்றுள்ள நான்கு கோடி கன்னடர், இன்றுள்ள மூன்று கோடி மலையாளர் என்ற இருபத்தீர் கோடி தமிழரை எம்பலம் குறைந்திட ‘எவர்களோ’ ஆக்கினர்! எம்பலம் இன்றுகொல் பகைவரு மாக்கினர்!

இன்றுள்ள பன்னிரு கோடி தமிழரும், சென்றுள்ள இருபத்தீர் கோடி தமிழரும் மொத்தத்தில் முப்பத்து நான்கு கோடி! ஒத்தோர் இனமாய் - ஓர்தமிழ் இனமாய் இந்நாள் இருப்பமேல் இந்தியா எம்கையில்! அந்நா டின்றுஆள் அவ்விந்திக் காரனோ பதினெட்டுக் கோடி! அதிலுங் கூடிய முப்பத்து நான்கு கோடித் தமிழரே பரத கண்டமின் றரசாண் டிருப்பர்! செந்தமிழ் ஆண்டிடில் இந்திய நாட்டை, ஈழத் தமிழர், எந்தமிழ் மீனவர், பாழும் மலேசிய, பர்மாத் தமிழர்கள் அழிபடும் இன்றைய இழிநிலை வருமா?

‘அரகர மகாதேவா என்று கைலாயப் பரமனுக் குரைத்துப் பயனில்லை! நாடாள் அரகக் குன்குறை எட்டிட அறை!’ என்றோர் திரைப்படத் துக்கு வசனம் தீட்டிய ஒருவர், தமிழர்க்கு நாத்திகம் ஊட்டியோர், திருவா ருந்தீதேர் தானோட வைத்தே இறையருள் ஈட்டி ஏறினோர் ஆட்சி, ஏறிகணை மழையுள் இலட்சமாய்த் தமிழர் வன்னியில் மடிகையில் ‘மன்னாகாத் தருளெ’னத் தன்னை,தன் அரசை தாள்பணி தமிழரை ஏனென்றுங் கேளாது இறுந்திட விட்ட

ஈனத் தமிழர், இறுந்தபோ தண்ணா “உன்இத யத்தை உவந்துதா எனக்கு” என்று சொன்னவர், அதுகண்டு தொழுதோமே அவரை அருளாளர் என்று! நரிஅவர் தமக்கோர் இதயமே இல்லாக் காரணத் தால்தான் அதனை இரவல் அன்றுகேட் டாரென்று இன்றுதான் அறிந்தோம்! “இந்தமி முக்காய் என்னுயிர் தருவேன்!” என்றவர் இவர்தான்! ‘மக்க ளாட்சி’க்கு மனைவியர் மூவரின் மக்க ளாட்சியென் றர்த்தம் வகுத்தவர்! தன்புக முக்காய்த் தன்நுகர் வுக்காய் அன்னையை விற்கும் அடிகொடி வாரிசு!

தமிழ்மக்கள் அனுப்பிய தமிழ்ப்பா. உ.சிலர் எமது மலையக இன்றமிழ் உறவுகள் பத்து இலட்சம் பதைக்கப் பதைக்க வத்தை களேற்றி மண்விட் டனுப்புண்ண ஒத்துக்கை உயர்த்தி, உள்ள ஈழப்பலம் அத்தீவில் குறைத்தார்! அடிப்படை சுயநலம்!

‘நீதமிழன்’ என்று நெஞ்சில் பிற இனம் தீகொண்டு சுட்டுமே திருந்தாத் தமிழினம் போகின்ற இடமெல்லாம் புழுவாய் ஒதுக்கிட வேகின்ற நிலையிலும் விரும்பியே புகழ்,பட்டம் குனிகின்ற குடிசெடும் குணமின்னும் தேவையா? ‘இனிஒரு தமிழ்மகன் எங்கேனும் உலகினில் ஒறுக்கப் படுவதைப் பொறுக்கவே மாட்டோம்! ஒன்றா யெழுந்தே உணர்ந்திறை ஏத்தியே வென்று மீட்போம்! எனவீ றிடுவோம்!

அப்பாவித் தமிழர் ஒப்பாரிச் சாவுற்ற வன்னியில் கை,கால், வலிமை,கண் இழந்தும், அன்னை, தந்தை ஆதர விழந்தும், மாடு, பட்டி, வயல்மனை, இழந்தும், படைகளின் பாலியல் வதைதினம் பட்டும் இடர்படும் தமிழர் இன்னல்கள் உலக நாடுக ளுக்கு நன்கறி விக்க ஒடி ஒடி உழைப்பதை விட்டு அன்றைச் சேர, சோழ,பாண் டியரே இன்றும் தமிழர்கள் என்பது நாட்டி, உடன்பிறந் தோர்களே அடிபட்டுக் கொண்டு, அம்மனை மாக நின்ற வண்ணம் சிம்மா சனங்களின் கனவில் திளைப்பதா?

‘தமிழன் நான்!’ என்று தட்டிநெஞ் சுரைப்போம்! தமிழர் நாமென ஒன்றுபட் டெழுவுவோம்! தன்புக முக்கும், தன்நுகர் வுக்கும் இன்னும் குனியோம்!’ எனக்கு ளுரைப்போம்!●



இரா. சம்பந்தன்

கம்பனின் மராமரப் படலமும் இன்றைய விஞ்ஞானமும்

தன் மனைவியைக் கவர்ந்து கொண்டு தன்னையும் நாட்டை விட்டுத் துரத்திய அண்ணன் வாலியைக் கொல்ல இராமனின் உதவியை நாடுகிறான் சக்கிரீவன். இராமனும் உன் அண்ணனைக் கொன்று உனக்கு நாட்டையும் மனைவியையும் மீட்டுத் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்து விடுகிறான்.

எழுபது வெள்ளம் குரங்குப் படையோடு பெரிய வில் வீரர்களான இராமனும் இலட்சுமணனும் அணைகட்டி பதினெட்டு மாதங்கள் போராடிக் கொன்ற இராவணனை இலகுவாக வென்றவர்கள் இரண்டு பேர்கள் மட்டுமே. சிவபெருமான் இராவணன் கயிலை மலையை எடுத்த போது விரலால் அழுத்தி வைத்திருந்தார்.

அவரிடம் இருந்து விடுதலை வேண்டி இராவணன் ஆயிரம் வருடங்கள் அழுதான். இராவணன் என்ற சொல்லுக்கு அழுதவன் என்று பொருள்.

அவருக்குப் பின்பு சிவ பூசைக்காக நந்தவனத்திலே பூப்பறித்துக் கொண்டிருந்த வாலி அத்து மீறி வந்து இடையூறு செய்த இராவணனை அடித்துக் கைது செய்து தன் வாலிலே கட்டிக் கொண்டு மலைக்கு மலை தாவினான் என்பது வரலாறு.

அத்தகைய பலசாலியான வாலியைக் கொல்லலாம் என்று இராமன் சொன்னாலும் அதில் சக்கிரீவனுக்கு நம்பிக்கை இல்லை. காட்டிலே நின்ற ஏழு மரா மரங்களைக் காட்டி இராமனே இந்த மராமரங்களின் வைரத்தன்மை போன்றது வாலியின் உடம்பு.

இந்த மரத்திலே ஒன்றை உன் அம்பு துளைக்கும் என்றால் தான் அந்த அம்பு வாலியின் மார்பையும் துளைக்கும். எனவே எனக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஒரு மரத்தை உன் அம்பினால் துளைத்துக் காட்டு என்றான்.

இராமனும் அந்த ஏழு மராமரங்களையும் ஊடுருவிச் செல்லும் வண்ணம் தன் அம்பைச் செலுத்தினான். இது கம்பராமாயணம். இந்த இலக்கியச் செய்தி உண்மையோ பொய்யோ என்பதல்லப் பிரச்சனை. மராமரத்தை துளைக்க அனுப்பப்பட்ட அம்பு என்ன செய்தது என்று கம்பன் சொல்வதில் தான் இன்றைய விஞ்ஞானம் தலையிடுகிறது.

இராமனால் செலுத்தப்பட்ட அம்பு தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட ஏழு மராமரங்களையும் துளைத்து ஏழு உலகங்களையும் துளைத்து ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களையும் துளைத்து இனித் துளைப்பதுக்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் இராமனிடம் திரும்பி வந்தது.

ஆனால் இனியும் ஏழாக ஏதும் சேருமாயின் போய்த் துளைக்கும் இதோடு நிற்காது. என்கிறான் கம்பன்.

ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று இசைக்கும் ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்.

இன்றைய வல்லரசுகள் ஏவுகணைகளை வைத்திருக்கின்றன. இன்றைய விஞ்ஞானத்தின் அதியுயர் கண்டுபிடிப்பாக இமைப் பொழுதில் தானாகவே சென்று

இலக்குகளைத் தாக்கும் திறன் படைத்த ஏவு கணைகள் பயன்படுத்தப்படுகின்றன. வெப்பத்தை உணர்ந்து தாக்கக் கூடியவை. அதிர்வை உணர்ந்து இலக்குகளைக் கண்டு பிடிப்பவை. கதிரியக்கங்களை துல்லியமாக அறிந்து தாக்குதல் தொடுப்பவை என்று அவை முன்னேறி விட்டன.

இவற்றில் ஒன்று கூட ஏவப்பட்ட ஒரு தடவையிலேயே பல இலக்குகளைத் தேடி அழிக்கும் திறன் அற்றது. ஒன்றை அழிப்பதற்கு ஒரு ஆயுதம் என்ற நிலையில் இன்றைய விஞ்ஞானம் நிற்கின்றது. ஒரே ஏவு கணையால் இரண்டு இலக்குகளைத் தாக்கியதாக செய்தி எதுவும் இதுவரை இல்லை.

ஆனால் கம்பன் காட்டும் ஏவு கணைக்கு இடமோ பொருளோ இலக்கு அல்ல. ஏழு என்ற இலக்கம் தான் இலக்கு. அதனால் ஏழாக இருந்த எல்லாவற்றையும் துளைத்தது. ஒரு கணை பல இலக்குகளைத் தாக்கும் செய்தி நாசாவின் செய்தி இதழில் அல்ல கம்பராமாயணத்தில் மட்டும் தான் உண்டு.

இதிலே வியப்பு என்னவென்றால் எப்படி ஏழு என்ற எண்ணை மட்டும் ஏற்றுக் கொண்டு தாக்குதல் தொடுத்தது இராமனின் அம்பு? மிகவும் துல்லியமாக ஆறு எண்ணிக்கை கொண்டவற்றையோ எட்டு எண்ணிக்கை கொண்டவற்றையோ ஐந்தையோ தாக்காமல் ஏழை மட்டும் தாக்கியது எப்படி? இன்றைய கணினிக் கட்டளை மையங்களுக்கும் சவால் விடும் செய்தியல்லவா இது?

ஏழு மராமரங்களையும் துளைக்க ஒழுங்கு செய்த போது ஏற்பட்ட தவறால் அந்தக் கணை எல்லை மீறி ஏழு இலக்கமுள்ள எல்லாவற்றையும் தாக்கும் நிலை ஏற்பட்டதா? ஏனெனில் அப்படி எல்லாவற்றையும் தாக்கிக் காட்டித்தான் சக்கிரீவனை நம்பவைக்க வேண்டிய கட்டாயம் இராமனுக்கு இருக்கவில்லை. இவையெல்லாம் ஆய்வுக்குரிய விடயங்கள் ஆகும்! ●

தற்போதெல்லாம் வார இறுதியில், இறுதிச்சடங்கு மண்டபங்களில் நம்மவர்கள் கூடுவது சாதாரணமான விடயமாகி விட்டது. குறிப்பாக ஸ்காப்பரோவில் அமைந்துள்ள பிரதான மரணச் சடங்கு மண்டபங்களை எடுத்துக் கொண்டால், நாம் எப்போது சென்றாலும் குறைந்தது ஓரிரு தமிழர் மரணச் சடங்குகள் நடைபெறுவதைக் காணலாம்.

உறவினர், நண்பர், நன்கு அறிந்தவர், சக தொழிலாளர் என யாராவது இறக்கும் பட்சத்தில், தமிழர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்த, பல்வேறு சிரமங்களையும் பாராமல் உடனடியாக ஓடிச்சென்று கலந்து கொள்வது ஆறுதல் தரும் விடயம். எனினும், இப்படி அவசர அவசரமாக தங்கள் கவலையை வெளிப்படுத்த ஓடிச்செல்லும் பலரும், மரணச் சடங்கு மண்டபத்திற்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள பேழையின் முன்னே சில வினாடிகள் தங்கள் துயரை சம்பிரதாயபூர்வமாக வெளிப்படுத்திய பின்னர், அந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கக்கூடிய மரணித்த வேறு பலரின் உடலையும், அந்த உறவுகளின் துயரத்தையும் நாம் அவதானிக்க மறந்து விடுவது வேதனையான விடயம்.

அந்த மரணச் சடங்கு மண்டபத்தின் நடைபாதையெல்லாம் கூட்டம் கூட்டமாக நின்று அரசியல், சமயம், அல்லது குடும்ப விடயங்கள் பற்றி விலாவாரியாக அலசுவதும், குசலம் விசாரித்து, சிரித்து மகிழ்வதும், ஏன் சிலவேளை கொக்கட்டமடிப்பதும், தவிர்க்கப்பட வேண்டியவை வெட்கித் தலைகுனிய வேண்டியதும்.

ஏதோ தமிழர்களைத் தரக் குறைவாக எடை போடுவதாக யாரும் கருத்துருவாக்கம் செய்யக்கூடாது. தமிழன் என்பதில் பெருமை கொள்ளும் அனைவரும், அதை செயற்பாட்டிலும் கொண்டிருக்காவிட்டால், எம்மை அறியாமல் எமது இனத்திற்கு நாம் கரி பூசும் கைங்கரியத்தை நாமே செய்கிறோம் என்பதே உண்மை. பல மாதங்களாக நான் சென்றுவரும் பல மரணச் சடங்குகளில், மண்டபத்திற்கு வெளியே நின்று கூச்சல் போட்டு, குட்டிக் குட்டி கதாப்பிரசங்கக் குழுக்கள் கூடி நின்று கதை பேசும் சூழ்நிலை அதிகரித்துச் செல்வதையே அவதானிக்க முடிகிறது. என்னோடு பேசும் பலரும் கூட, இந்த விடயத்தை உடனே எமது மக்கள் கவனத்தில் எடுப்பது அவசியம் என்று கூறியதால், உங்களிடமே இதன் அடுத்த அத்தியாயத்தை விட்டு விடுகிறேன்.

நீங்களும் கூடி நிற்காதீர்கள், கூடி நிற்கும் தமிழர்களிடமும் அப்படிச் செய்வது வெட்கக்கேடானது என்பதைத் துணிந்து அந்த இடத்திலேயே கூறுங்கள். தனிப்பட்ட கோபதாபங்களைவிட, ஒட்டுமொத்த சமூக நன்மையே முக்கியமானது.



குயினர்ஸ் துரைசிங்கம்

திருந்துவரா நம்மவர்?

பூப்பூர்ரூட்டு விழா

இத்தகைய விழா நடத்தலாமா இல்லையா என்ற வாதத்தை விட்டு விடுவோம். இந்த விவாதங்கள் பல காலமாக நடப்பதால், இதன் நன்மை தீமைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இத்தகைய விழாக்களை சற்றே மாற்றியமைத்தால் என்ன என்று தோன்றுகிறது.

மகள் பூப்பெய்துவது மகிழ்ச்சியான விடயம்தான். அந்த மகிழ்வை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் தவறான ஒரு முன்னெடுப்பு அல்ல. மகள் பூப்பெய்துகின்ற அதே ஆண்டில், அவரது பிறந்ததினம் வருகிறதல்லவா. அதை ஒரு 'வாலிப விழா' வாக, Teen Age Party யாக, அல்லது பிறந்தநாள் விழாவாக மாலையில் கொண்டாடினால், அது நாம் வாழும் இந்த நாட்டின் வழமைக்கு ஏற்புடைய ஒன்றாக அமையும் என்பது எள்து தனிப்பட்ட கருத்து.

பெற்றோர் விரும்பினால், மகள் பூப்பெய்தும் நிகழ்வை, நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களுடன், வீட்டில் ஒரு சடங்காக வைப்பதில் தவறில்லை. உரிய வகையில் அனைத்து ஆரத்தி சடங்குகளையும் நடத்தி, குடும்பத்தினர் ஆசி வழங்கி, உண்டு மகிழலாம்.

பின்னர் அதை விழாவாக நடத்த விரும்பும் பட்சத்தில், அந்தப் பெண்ணின் பிறந்த நாளுக்கு அண்மித்த நாட்களில், ஒரு வார இறுதி மாலை நேர விழாவாக அமைத்தால், அதில் அனைவரும் கலந்துகொண்டு உற்சாகமாகப் பொழுதைக் கழிக்க வாய்ப்பு உருவாகும்.

மாலையில் விழா வைத்து தண்ணியடிப்பதை நல்லது என்று இங்கே கூற வருவதாக பலரும் உடனே முறைப்பாடு செய்யலாம். தண்ணியடிப்பதும் அடிக்காமல் விடுவதும், அவரவர் விருப்பம். மண்டபத்தில் கொண்டாட்டமென அழைப்பு விடுத்தாலே, அங்கே தண்ணி இருப்பது வழமை தான். அப்படி தண்ணி இல்லாத மண்டபங்களிற்கு வெளியே, கார் தரிப்பிடத்தில் களவாகத் தண்ணி அடிக்காத கொண்டாட்டங்களே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். அதில், பகலில் நடக்கும் பூப்பூனித நீராட்டுவிழாக் கொண்டாட்டங்களும் அடங்கும்.

புனிதமான கோயில் மண்டபங்களின் கார் தரிப்பிடங்களில், வெறுமையான போத்தல்கள் கிடப்பதெல்லாம் தற்போது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இவற்றைத் தவிர்ந்து, மாலை விழாவாக, மண்டபத்திற்குள்ளே சட்டப்படி அனைத்தையும் செய்வது, எமது சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் என்பதை, ஒவ்வொரு தமிழரும் உணர்வது அவசியம்.

ஆள் பாதி, ஆடை பாதி!

ஆள்பாதி ஆடைபாதி என்பது அன்றிலிருந்து தமிழரிடையே வழக்கிலுள்ள ஒரு பழமொழி. ஒரு நபர் அணிந்திருக்கும் உடைதான் மற்றவர்களிடம் அவரைப் பற்றிய ஐம்பது வீத எண்ணத்தைத் தீர்மானிக்கிறது. மீதி ஐம்பது வீதம் தான், அவர் பேசுவது, செய்வது எல்லாம். தமிழர்களும், தங்கள் உடையில் கவனம் செலுத்துவது அவசியம். தாம் போகின்ற இடம், அங்கு வரும் ஆட்கள் யார், கலந்து கொள்ளும் நிகழ்வின் ரகம், அந்த நிகழ்வில் தனக்குத் தரப்பட்டுள்ள பொறுப்பு போன்ற பல்வேறு விடயங்களைக் கவனத்தில் எடுத்து, உரிய வகையில் உடையணிந்து செல்வது, நாம் வாழும் இந்த மேற்காலிக முக்கியமானது.

எம்மை ஒரு நிகழ்விற்கு அழைப்பவரிடம், எவ்விதமான உடை அணிவது நல்லது என்று கேட்பது பொருத்தமான முன்னேற்பாடு. அது இந்த நாட்டில் வழமையானதும் கூட. Dress Code என்ன என்று உடனேயே கேட்பார்கள். அதன் மூலம், எமக்கும், எம்மை அழைத்தவருக்கும் அவசியமற்ற சங்கடங்கள் எழுவதைத் தவிர்க்கலாம். குறிப்பாக, மரணச் சடங்கு, வேறு நாட்டவர்களும் கலந்து கொள்ளும் கூட்டங்கள், பட்டமளிப்பு நிகழ்வு போன்றவை உட்பட, பாடசாலையில் கற்கும் எமது பிள்ளைகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு நாம் அழைக்கப்பட்டால், அதற்கான சரியான உடை எது என்பதை யோசித்து முடிவெடுப்பது அவசியமானது. (வளரும்) ●

Why Amnesty International supports setting up UN Panel on Sri Lanka

BY **Yolanda Foster**
Amnesty International

Since the war ended in 2009 in Sri Lanka, there have been 2 major initiatives claiming to deal with the issue of accountability. One is domestic, the Lessons Learned & Reconciliation Commission (LLRC). The other is international – the UN Panel on Sri Lanka. I will first analyse the LLRC before turning to the Panel.

The Sri Lankan President, Mahinda Rajapaksa, established the LLRC in May 2010. It has had a number of hearings in Colombo and the north and east, concluding its sittings in January.

Thousands of victims came before the LLRC demonstrating that there is a desire for accountability within Sri Lanka but the fact remains that the LLRC had no mandate to act as an accountability mechanism. Its focus was on collecting public and expert perceptions about the root causes of ethnic conflict in Sri Lanka and recommending steps to promote communal reconciliation.

The Commission's mandate did not require it to investigate alleged violations of human rights or humanitarian law or establish accountability for violations, and in five months of sittings these were not issues the LLRC pursued with any sustained interest. When individual testimony did include complaints of violations – such as enforced disappearances in northern Sri Lanka --

Commissioners did not probe the complaints. Recommendations by the Commission to date have been limited to problem solving, such as suggesting procedural reforms to help people to trace missing relatives, rather than investigating allegations of abuse or bringing perpetrators to justice.

Diplomats have acknowledged that Sri Lanka's past track record on accountability was poor, that the LLRC's mandate was unclear; that it lacked witness protection and potentiality, independence. But some policymakers still claimed the LLRC might achieve some measure of success, owing in part to the Government's strong political majority and international pressure. It is difficult however to imagine what sustains their conviction.

Domestic mechanisms could improve procedures but will not deliver justice

National commissions of inquiry have not worked as justice mechanisms in Sri Lanka; impunity for human rights viola-

tions persists despite decades of ad hoc inquiries. More than anything, the Sri Lankan government, which actively suppresses criticism and opposition, has not allowed Commissions to carry out their mandates independently. Sri Lanka's Lessons Learnt and Reconciliation Commission (LLRC) is no exception.



LLRC hearings in Colombo featured government officials and prominent citizens who were asked to comment on what went wrong with the 2002 cease-fire and how best to proceed with reconciliation. In early sessions, the Commission allowed government officials to repeat unchallenged claims that Sri Lanka followed a "zero civilian casualty policy" and that the final military offensive against the LTTE in the north was a "humanitarian mission.

Commissioners did not require officials to explain the government's many public misrepresentations of the facts during the war. The most disturbing of these are the government's repeated claims that there were under 100,000 civilians left in the Vanni at the beginning of 2009 when officials later conceded there were some 300,000 and that the security forces were not using heavy weapons in civilian areas when the military eventually admitted they were.

Sittings in the north and east proved to be different in tone. There, almost despite itself, the LLRC process did expose important evidence of abuse. Thousands of civilians came forward when the Commission announced it would hold hearings in former conflict areas -- some at great personal risk (most were told to submit their complaints in writing due to lack of time). Many were Tamil women seeking news of missing relatives believed to have been taken into the custody of the security forces.

For these women the LLRC was a kind of catharsis - an opportunity to share their suffering but sadly as some have told Amnesty, without real redress. Some alleged serious crimes on the part of state forces or the LTTE but the Commission showed little interest in investigating their allegations in depth. The sessions were short; commissioner's responses to the witnesses were often perfunctory, and they asked few follow-up questions, often merely promising to forward written complaints to relevant officials.

Reports of northern proceedings describe a Commission that was ill-prepared to deal with the large numbers of civilians coming forward with complaints: timeframes to hear testimony were too short; venues sometimes lacked seating -- forcing people who had travelled long distances to testify to sit on the ground; there was inadequate Tamil translation and preference was given to more prominent community leaders giving evidence (Contd. on page 30)

TAMILS' INFORMATION 20th ANNUAL AWARD CEREMONY

It is one of the, if not the only Annual event conducted by the Diaspora Tamils that has the stamp of punctuality and orderliness that has not changed in the last twenty years. Attending the award ceremony is a privilege for the invitees. On February 12, 2011, nine persons of standing in their professions were honored before a distinguished audience. As announced in the invitation the evening's events commenced sharp at 3.00 p.m. with two minutes silence for those, who perished in the homeland, followed by Thamil Tah Vannakam. The Tamil session was presided by Mr. Kathir Thuraisingam.

Mr. Ponniah Vivekananthan, a poet, writer, critic and radio artiste, spoke of the twentieth anniversary issue of the Tamils' information magazine, - a treasury of information on all matters relating to good life and happiness. In the limited time allotted to him he was able to highlight most of the articles, published in the 160 pages, both in Tamil and English. The session in Tamil was concluded with the issue of the first few copies of the magazine and a speech in Tamil on behalf of the Award recipients by Mr. K.T. Shanmugarajah.

Mr. Thiru S. Thiruchelvam, Editor in Chief of Tamils' Information deliver the key note speech.

Mr. Neethan Shan, presided at Session Two, at which Professor Joseph Chandrakanthan gave his opening remarks. In his inimitable way, he spoke of the usefulness of honoring those, who have by their community service, scientific skills and education contributed to the fellow human beings. His speech was followed by the greetings to the event by Mr. Shan Thayaparan.

The presentation of awards commenced with the life-time achievement award to Professor Peter Schalk of Upusalk University - Sweden, who has contributed lavishly in writing over twenty books and one hundred and fifty research articles in the field of history, philosophy, theology. His connection with the Tamils of Sri Lanka had taken him to Jaffna for the opening of the University of Jaffna. One of his books titled, "God as remover of obstacles", A study of Saiva Soterriology among Eelam Tamil Refugees in Stockholm.

Mr. S.Rasanayagam, who joined the teaching profession at the age twenty one and served in many parts of Sri Lanka, completing his service at St. Henry's College, Ilavalai, his Alma Mater was the recipient of the next award. He was not only an educator, but was a social worker, play right with dramatic talents. He is at present the Vice President of Senior Tamils' Centre, which will be celebrating its silver jubilee in April.

The next recipient of the Tamils' Information award was Mr. Sinniah Sivanesan. Multi talented teacher, writer, Trade Unionist, organizer of events, social worker and many more. He is also involved in religious organizations and takes part in multifarious activities among the Tamil community.

Mrs. Prema Sriskandarajah, who received the award for her contribution for Arts, is the founder and Director of Premalaya Music Academy. She is a talented singer and violinist.

Mr. K. T. Shanmugarajah, one of the popular writers, who during the last twenty five years has contributed poems, short stories, both in Toronto and Montreal. He receives a special Award of the Tamils' Information.

Mr. Gowrishankar Balachandran is one of the well known Mirudangam player in Canada and is the Director of Layamadhura Percussive Arts Center. He has the distinction of teaching this art form to hundreds of students, many of whom have completed their debut. He receives the award for excellence in fine arts.

Courtesy



Dr. T. Vasanthakumar is the Director of Computek College, which deals with work related education has a long alumni, who have gone through the portals of this college. Teaching at this college includes, Network Engineering, Computer Programming, Business Administering etc. Dr. Vasanthakumar receives the award for his contribution to advancement in business.

Ms. Sambavy Shanmuganathan, a talented student from Victoria Park Collegiate receives the Students' talent award for her excellence in music. She excelled in every competition she took part. She was the winner of the title of Super Star in Canada and was awarded a cash prize of \$2,000.00

Ms. Abirami Shanmuganathan, student of Pope John II, Public School is a sportswoman par excellence and competes in badminton, rugby, ice hockey, soccer and net ball. She had been adjudged as the most valued female Athlete of the year. She had won awards from the Canadian Tamil Youth Development award and the TVO award. She was honored for outstanding achievement in sports.

The award winners were presented by Quintus Thuraisingham, Thadsa Shan and Anojini Kumaradasan. The literary part of the event ended with the singing of the National Anthem by Ashwariya Chandu and Abhinaya Chandu. It was 5.00 p.m. sharp. The invitees who enjoyed the company of distinguished citizens, who were honored for their work, were treated with short eats at the Member's lounge, where they mingled and collected their 20th Anniversary copies.

By: BASI

‘கம்பியுடெக்’ இருபது ஆண்டுகள் பூர்த்தி விழாவும் வருடாந்த பட்டமளிப்பு வைபவமும்



ரொறன்ரோ பெரும்பாகத்தில் மூன்று வளாகங்களைக் கொண்டிருக்கும் கம்பியுடெக் கல்லூரியின் இருபதாவது ஆண்டு பூர்த்தி வைபவமும், வருடாந்த பட்டமளிப்பு வைபவமும் கடந்த மாதம் 25ஆம் திகதி ஸ்காபரோவில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் கலாநிதி த. வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மத்திய, மாகாண அரசாங்கங்களின் பிரதிநிதிகளும், தொழிற்றுறைசார் கல்வியியலாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். செல்வி. த. வைதேகி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பல்துறைக் கற்கை நெறிகளையும் வெற்றிகரமாக முடித்துக்கொண்ட பெருமளவு மாணவர்கள் தமக்கான சான்றிதழ்களை இங்கு பெற்றனர்.



மருத்துவமனைக்கு ‘வரசித்தி விநாயகர்’ ஆலய பங்களிப்பு

ஸ்காபரோ கிறேஸ் மருத்துவமனைக்கு சிறீவரசித்தி விநாயகர் ஆலயம் 5455 டாலர்களை வழங்கி மருத்துவமனையின் சேவைக்குப் பங்களித்துள்ளது. இதற்கான காசோலையைக் கையளிக்கும் வைபவம் சில வாரங்களுக்கு முன்னர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. செல்வன் வித்யாசங்கர் விஜயகுமாரன் காசோலையை மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கையளித்தார். இந்தப் பணிக் கு உதவிய அடியார்களுக்கு ஆலய பிரதம குரு சிறீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் நன்றி தெரிவித்து உரையாற்றினார். கனடிய மத்திய-மாகாண-மாநகர அரசியல் பிரமுகர்களும் இவ்வைபவத்தில் சமூகமளித்திருந்தனர். வைபவத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்று இங்கு பிரசுரமாகியுள்ளது.



‘அறிவகம்’ சிறுவர் விழா - 2011

கனடாவில் அதிகூடிய தமிழ் மொழி வகுப்புகளை நடத்தி வருகின்ற ‘அறிவகம்’ ஏற்பாடு செய்த முதலாவது சிறுவர் விழா கடந்த மாதம் 19ஆம் திகதி ரொறன்ரோ ‘இன்டர்நாஷனல்’ அரங்கில் முழுநாள் பெருவிழாவாக இடம்பெற்றது. பத்தாயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்களால் நிரம்பி வழிந்த மண்டபத்தில் சிறுவர்களின் அரங்க நிகழ்வுகள் பெருவரவேற்பைப் பெற்றன. ஒன்றுக்கொன்று போட்டியாக அமைந்த முத்தமிழ் நிகழ்ச்சிகளைச் சிறுவர்களே வழங்கி அனைவரையும் மகிழ்வித்த இவ்விழா, உலகின் முதலாவது தமிழ்ச் சிறுவர் விழாவென்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது வருடாந்த விழாவாக அமையப் போகின்றதென்ற செய்தி மகிழ்வைத் தருகின்றது.



25 வருட தன்னார்வ தொண்டுச் சேவைக்கு விருது



ஒன்றாறியோ முதுதமிழர் மன்றத்தில் 25 வருடங்கள் தொடர்ச்சியாக தன்னார்வத் தொண்டர் சேவை புரிந்தமைக்காக அதன் மூத்த உறுப்பினர்கள் இருவர் கடந்த மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற சிறப்பு நிகழ்வில் விருது வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்டனர். திரு. பிரெட் பாலசிங்கம், திருமதி மணி பத்மராஜா ஆகியோருக்கே ஒன்றாறியோ மாகாண அரசு இந்த மதிப்பை வழங்கியது. அரசின் சார்பில் அமைச்சர் ஜெரி பிலிப்ஸ் விருதுகளை வழங்கினார். விருது பெற்றவர்களுடன் அமைச்சரும், மாகாண உறுப்பினர் பாஸ் பல்கிசனும் நிற்பதை ஒளிப்படங்களில் காணலாம்.



தேனுஜாவின் ‘நாட்டிய கலாஷேத்ர’ வருடாந்த நிகழ்வு



தேனுஜா சோதிலிங்கம் அவர்களை அதிபராகக் கொண்ட கனடா நாட்டிய கலாஷேத்ர அமைப்பின் வருடாந்த விழா கடந்த மாதம் ஸ்காபரோவில் நடைபெற்றது. இவ்விழாவில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகளை இங்கு காணலாம்.

தமிழ், சமய, நடன, மிருதங்க, இசை தொடர்பான புறோமாரின் சொந்தத் தயாரிப்புகள் யூன் ம் திகதிமுதல் விற்பனைக்கு வருவதால் அவற்றின் கொள்வனவாளர்கள் இந்த விளம்பரத்துடன்மேலதிக விலைக் கழிவையும் பெற்றுக்கொள்ளலாம்

உங்களுக்குத் திரீயும்,
நும்பீக்கையுடனான ஏழாறு சேவைகள்.



2010முதல் அதிகமான பொருட்கள் எங்களின் சொந்த தயாரிப்பு என்பதால் இந்த பொருட்களோ, விலையோ வேறு எங்கும் கிடைக்காது.

On high with your thoughts

PRO MAR
Awards & Promotions Ltd

www.promarawards.com **416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5



AB LEGAL SERVICES
Professional Corporation

Kauvsegan.E
Accident Benefit Specialist

204-80 Corporate Drive, Toronto, ON. M1H 3G5

Tel: 416 290 6200 Fax: 416 290 6201

email: info@ablegalspc.com

www.ablegalspc.com

கலம்பகத்திற்கு இரட்டையர்கள்

கணியன் பூங்குன்றன், கபிலர், நக்கீரர், அவ்வையார், வள்ளுவர், இளங்கோ, சாத்தனார், கம்பர், பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் காலத்தால் அழியாத பாடல்களையும், காவியங்களையும் பாடத்துள்ளார்கள். சங்க காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டுவரை எண்ணிறந்த புலவர்கள், கவிஞர்கள் என்றுமுள்ள செந்தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர். அவர்கள் பாடிய பாடல்களும் கட்டிய காவியங்களும் தமிழுக்கு செம்மொழித் தகைமையை பெற்றுத் தந்துள்ளன.

இந்த வரிசையில் தமிழ் இலக்கியத்துக்கு உரம் சேர்த்தவர்களில் மேகம் போல் கவிமாரி பொழிந்த காளமேகப் புலவர் பாடிய பாடல்கள் சிலவற்றைப் பார்த்தோம். திருவானைக்கா, சித்திரமடல் என்பவை அவர் எழுதிய நூல்களாகும்.

காளமேகப் புலவரது சமகாலத்துப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அறிமதுரகவி மற்றும் இரட்டையர் ஆவர். இருந்தும் தமிழ்ப் புலவர்களில் அதிகம் பேசப்படாதவர்களுள் இந்த இரட்டையர்கள் அடங்குவர்.

தமிழ்ப் பள்ளியில் படிக்கும் போதே இரட்டைப் புலவர்கள் பற்றிப் படித்திருக்கிறேன். பாட நூலில் (பாலபோதினி என நினைவு) அவர்களது பாடல்கள் இரண்டொன்று இடம் பெற்றிருந்தன.

இரட்டையர்கள் சோழநாட்டில் வாழ்ந்த ஒரு உழவர் குடும்பத்தில் பிறந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. ஒருவர் பிறவியேலேயே கண் பார்க்க இயலாதவர். மற்றொருவர் கால் நடக்க இயலாதவர். இதனால் மனமுடனந்த தாய் - தந்தையர்க்கு,

‘ஊனம் இருந்தாலும்
ஞானம் மிகப் பெற்று
ஞாயிறு போன்று பிரகாசித்து
ஞாலத்தை வலம் வருவார்கள்’
என்று பெரியோர்கள் வாழ்த்தினார்களாம்.

அதனால் முன்னவருக்கு முதுகூரியர் என்றும் இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெற்றோர் பெயரிட்டனர்.

வேறு சிலர் இரட்டையர் சோழநாட்டில் செங்குந்தர் மரபில் தோன்றியவர்கள் என்கின்றனர். இருவரும் உறவினர்கள் எனத் தெரிகிறது. இரட்டையர் என்ற சொல் கூடப்பிறந்தவர் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்றும் இருவரும் அத்தை மகன், மாமன் மகன் என்பதால் நெருங்கிய உறவு முறையைக் கொண்டு இரட்டையர் எனப் பெயர் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. அவர்கள் பற்றிய ஒரு புதுக் கவிதை.

கண்ணில்லா ஒருவரும் காலில்லா ஒருவரும்
வண்ணமயப் புலவராய் வாழ்ந்திருந்தார்
அன்பாலே



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

45

கண்ணில்லார் தோளினிலே காலில்லார் அமர்ந்து கொள்ள
எண்ணமெல்லாம் கவிதைகளாய் யாத்திட்டார் இருவருமே
முன் இரண்டடியை ஒருவர் மொழியழகாய்ப் பாடி நிற்க
முத்தாய்ப்பாய் அடுத்தவரும் முடித்து வைப்பார் வெண்பாவை
இன் தமிழின் புலவரினை இரட்டையர் என்றழைத்தார்கள்
இல்லாத கண் கால்கள் மறந்தாராய் வாழ்ந்தார்கள்!

இரட்டையர்கள் மாற்றுத் திறனாளிகள். ஒருவருக்கு கண்பார்வை கிடையாது. மற்றவருக்கு கால்கள் கிடையாது. கால் நடக்க இயலாதவர் வெண்பாவின் முதல் இரண்டு வரிகளைப் பாட, செய்யுளின் தன்மை மாறாமல் அடுத்த இரண்டு வரிகளைக் கண் பார்வை இல்லாதவர் பாடுவாராம்.

கால்கள் அற்றவர் வழி சொல்ல, பார்வையற்றவர் அவரைத் தோள்களில் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் செல்வார்கள். ஏழ்மையில் வாடிய அவ்விருவருக்கும் உடுத்த துணி ஒன்றும் மாற்றுத் துணி ஒன்றும் தான் கைவசம் இருந்தன. அவ்விருவருமே கந்தலாகி விட்டன.

பெரியோர்கள் வாழ்த்தியது போல ஞாலத்தை வலம் வர இரட்டையர்கள் கிளம்பினர்.

பல ஊர்கள் சென்று அங்குள்ள நிலக்கிழார்களிடம் சென்று பெரிய அளவு தொகை வாங்காமல் ஒரு பணம் மட்டுமே வாங்கி வாழ்ந்தவர்கள்.

கண்பார்க்க இயலாதவர் நடக்க இயலும். கால் நடக்க இயலாததால் கண் பார்க்க இயலும். ஆகையால் முன்னவர், பின்னவரைத் தன் தோளிலே சுமந்து கொள்ளச் செய்து அவரின் வழிகாட்டுதலில் நடப்பார்.

இவர்களுடைய பாடல்களில் சைவப்பற்று ஒங்கியிருந்தது. சிவாலயங்களுக்குச் சென்று அங்கிருக்கும் சிவனைப் பாடி மகிழ்ந்தார்கள்.

புராணங்களில் உள்ள மிக நுண்ணிய கருத்துக்களைத் தம் பாடல்களில் வாயிலாகக் கொண்டு வருவதில் வல்லவர்களாக இருந்தனர்.

“கண்பாய் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” எனும் தொடர் வாயிலாக கலம்பகம் எனும் தமிழ் வகைப்பாடல்கள் பாடுவதில் மிகவும் தேர்ந்தவர்களாக இருந்தனர். தில்லை ஆடலரசன் மீது பாடல்கள் பாடியிருக்கின்றனர். அது தில்லைக் கலம்பகம் என்று அழைக்கப்படுகிறது.

கலம்பகம் என்பது தமிழ் இலக்கண வகைப்படி கதம்ப மலர் மாலையைப் போன்று பதினெட்டு உறுப்புகள் அமையப் பலவகை பா விகற்பங்களால் பாடப்பெறுவதாகும்.

கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப் பிரபந்தவகைக்கு இப்பெயர் ஏற்பட்டது.

ஒருமுறை இரட்டையர் இருவரும் மதுரையம்பதிக்கு வருகை செய்தனர்.

சிறு வயதிலேயே இருவரும் தமிழ்ப்பற்று மிகுந்து விளங்கினர். தமிழைக் கற்றுப் பொருள் பொதிந்த பாடல்கள் புனைவதில் சிறந்து விளங்கினர். இருவரும் மனமொத்த கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

மதுரைக்குச் சென்று வைகையில் துணிகளை அலசி, நீராடி விட்டு சொக்கரையும் மீனாட்சியையும் வழிபட விரும்பினர். பார்வையற்றவர் துணிகளைத் துவைக்க, கால்களற்றவர் கரைமேல் அமர்ந்து கொண்டிருந்தார்.

வைகையின் வெள்ள மிகுதியால் துவைக்கப்பட்டு கல்லின் மேல்

வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது. நடப்பதேதும் அறியாத பார்வையற்றவர் மற்றொரு துணியை துவைத்துக்கொண்டிருக்க, நீரினால் அடித்துச்செல்லப்பட்ட வேட்டியை தண்ணீரில் இறங்கிப் பிடிக்க முடியாத கால்கள் அற்றவர்:

“அப்பிலே துவைத்து அடுத்தடுத்து அதைநீர்

தப்பினால் நம்மை யது - தப்பாதோ?”

என வெண்பாவின் முதல் இரு அடிகளைச் சொன்னார்.

திரும்பத் திரும்ப தண்ணீரில் (அப்பு) ஒவ்வொரு நாளும் நாம் துணியினைத் தப்பினால் - தோய்த்தால், நம்மிடமிருந்து அந்தத் துணி தப்பியோட நினைக்காதோ?

- பாவம்! அந்தத் துணி விட்டா போதுமடா சாமின்னு நம்மை விட்டு விலகிச் சென்றுவிடாதோ?

கண் பார்வையற்றவர் கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது என்றுணர்ந்து அதைப் பொருட்படுத்தாமல் பதிலுரைக்கின்றார்.

“ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண் போனால் துயர் போச்சுப்போ!”

அந்தத் துணி கிழிந்து கந்தலாகிவிட்டது. கிழிந்த துணியிலும் ஆயிரம் ஓட்டைகள். துணி போனால் துயர் போனது என்று எடுத்துக்கொள்வோம்!

இருந்தும் இந்தப் பதிலில் திருப்தி அடையாத முதுகூரியர் மறு கேள்வி கேட்கின்றார்.

'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும் தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?’

கந்தலாகிய துணி என்றாலும் குளிர் தாங்குமாறு பயன்படுத்தலாமே? அதைச் செவிமடுத்த இளஞ்சூரியர் வெண்பாவில் பதில் சொல்கிறார்.

"இக்கலிங்கம் போனாலென்ன ஏகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை."

இந்த துணி (கலிங்கம் - துணி) போனால் போகட்டும் நமக்கு துணையாத்தான் சொக்கர் இருக்கிறாரே! (வளரும்)



பா(f)ன்ஸி பூக்கடை

ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து இயற்கையான பூக்களை இறக்குமதி செய்கிறோம். திருமணங்களுக்கும் ஆலயங்களுக்கும் தேவையான விசேட பூக்களை உடனடியாகத் தருவித்து வழங்குகின்றோம்.

நறுமணம் கமழும் மல்லிகை, நோஸ், சம்பங்கை மருக்கொழுந்து மற்றும் வாடாமல்லிகை மாலைகளில் நாம் கைதேர்ந்தவர்கள்.

விசேட வழிபாடுகளுக்குரிய வில்வம் இலை, துளசி, அறுகம்புல், மாவிலை, வெற்றிலை, வாழையிலை ஆகியவை எம்மிடமுண்டு.

தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON
416 288 1419
 இணையத்தளம்: www.fancyflorist.com




சிவாஜினி பாலராஜன்

பெண்ணின் பொழுது

30

மணி அலங்காரம் - மணிமலர்கள்



மணிகொண்டு செய்யும் அலங்காரவகைகள் 1500ம் ஆண்டளவில் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த குடியானவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவுமுகமாக பழுதடைந்த அல்லது கழிக்கப்பட்ட மணிகளை எடுத்து அவற்றினைக் கோர்த்து பூக்கள் வடிவில் அமைத்து வீட்டின் அலங்காரப் பொருளாகவும் மலர் வளையங்களாகவும் ஆக்கி அதனை விற்று வந்ததாக சான்றுகள் கூறுகின்றன. அதுமட்டுமன்றி இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட இம் மலர்கள் பாதுகாக்கப்பட்டு பல பொருட்காட்சி நிலையங்களில் இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றன.

மணிகளைக் கொண்டு செய்யும் மலர் அலங்கார வகைகள் மிகவும் அழகானவை மாத்திரமன்றி சுவராசியமானவை. சாதாரணமாக வழமையாக நாம் துணிகளினால் செய்த செயற்கை மலர்களையும் இயற்கை மலர்களையும் கொண்டு மலர் அலங்காரம் செய்வதுண்டு. இவ்வாறு மணிகளைக் கொண்டு மலர்களைச் செய்யும் போது எங்கள் மனதிற்குப் பிடித்த வர்ணங்களை நாமே தயாரித்துக் கொள்வதுடன் பலவண்ணங்களை ஒரே மலரில் சேர்க்கக் கூடிய வசதி கூடக் கிடைக்கும். மேலும் ஒரே மாதிரியான மணிகளிலேயே ஆழ்ந்த வர்ணத்தினையும் மெல்லிய வர்ணத்தினையும் சேர்க்கக் கூடிய வசதி கூட கிடைத்து விடுகின்றது.

மணிமலர்கள் செய்வதற்குத் தேவையான பொருட்கள் பிடித்த வர்ணத்தில் கிட்டதட்ட 20 கிராம் மணிகள், பச்சை நிற மணிகள் 10 கிராம் 24 gauge கம்பி, கம்பி வெட்டுதற்கான குறடு பச்சை நிற பூ செய்வதற்கான பட்டிகள் (florist tape)

செய்முறை:



முதலில் கம்பியினை இரண்டு அடி நீளத்திற்கு வெட்டிக் கொள்ள வேண்டும். மூன்று மணிகளைக் கோர்த்து நடுப்பகுதிக்குக் கொண்டு வர வேண்டும். பின்னர் கம்பியின் ஒரு நுனியினை எடுத்து இரண்டு மணிகளின் ஊடாக எதிர்ப்புறமாகச் செலுத்த வேண்டும். அதாவது கம்பியில் மணிகள் இருக்கும் போது மணிகள் நடுவிலும் கம்பி மணிகளின் இரண்டு பக்கமும் வெளிவரும். இவ்வாறு கம்பி வெளிவரும் பக்கத்தினூடாக மறுமுனையினை உட்செலுத்தி இறுக்கும் போது மணிகள் அசையாதவாறு கட்டியது போல வரும்.

அது படத்தில் காட்டியது போல வரும். பின்னர் இந்த மணிகளின் அளவினைக் கூட்டிக்கொண்டு போய் மீண்டும் குறைத்துக் கொண்டு வருகையில் இதழ்போன்ற அமைப்பில் மணிகள் கோர்க்கப் பட்டிருக்கும்.

இதேபோல பச்சை நிறத்தில் செய்து இலையாகப் பாவிக்கலாம். ஐந்து அல்லது ஏழு இதழ்கள் செய்த பின்னர் இவற்றினை ஒன்றாக இணைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கட்டும்போது இந்த இதழ்களின் மத்தியில் ஒற்றையாகக்

கோர்க்கப்பட்ட மணிகளினை வைத்து இணைத்துக் கொண்டால் அவை மகரந்தங்கள் போன்ற தோற்றத்தினைத் தரும்.

முன்னர் ஒரு இதழில் சாடிகள் பற்றிப் பார்த்திருந்தோம். அவ்வாறு மண் அலங்காரம் செய்த சாடிகளில் இம் மலர்களை வைத்து அலங்கரிக்கும் போது இவை மேலும் அழகாக இருக்கும்.

ஒரு குடையின் கீழ் சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

Grocery & Vegetables
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS · HEALTH CARE · TECHNOLOGY

www.computek.edu

If you are :

- Currently receiving E.I benefits
- Received E.I within past 3 yrs.
- Just finished / received maternity benefits within past 5 yrs

You may be eligible for HRSDC funding
to upgrade your skills

NEW LOCATION
IN

MARKHAM!

Diploma

Early Childcare Assistant
Network Engineering
Personal Support Worker (PSW)
Computerized Accounting
Business Administration
Medical Office Admin (MOA)

Certificate

MS Office, A+, C/C++ , Java
AccPac, Quick Books
Simply Accounting

Markham Campus

Markham / Steeles
(On Steeles, 1 Block East of Markham Rd)
905.471.3344

Scaborough Campus

Kennedy / Sheppard
(North-East Corner)
416-321-9911

Toronto Campus

Kennedy / Eglinton
N/W Corner, Above Library
426.285.9941

PLEASE NOTE THAT NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

KEV TAX

*Knowledge and Experience
is Vital*

- Year Round Income Tax Services starting at \$7.99.
- Bookkeeping/Accounting Services for Small Business.
- GST/HST Filing.
- Business Registration.
- RESP and RRSP Savings Plans

Office:

574 Parliament Street
near the Corner of Parliament & Wellesley
inside of Aramiy Video Vision.



Please call and make an appointment.



S. GANTHIY
416.841.1866



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

13

மனதின் மாண்புகளை - செயல் திறமைகளை புரிந்து கொண்டவர்கள் சிலரேயாவர். முன்பெல்லாம் மருத்துவர்கள் ஒரு நோயாளியின் மனநிலைக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பையும், பல நோய்களுக்கு அடிப்படைக் காரணமே நோயாளியின் மனநிலை தான் என்பதனையும் அறிந்திருந்தனர். ஒரு மருத்துவரின் வெற்றி என்பது நோயாளிகளைக் கவனிப்பதிலும், அவர்களை அமைதிப்படுத்துவதிலும், நல்ல நிலைக்கு வர அவர்களை தூண்டுவதிலுமே உள்ளது. ஆனால் இப்போது பணத்தை குறிக்கோளாகக் கொண்டுள்ள சூழ்நிலையில் ஒரு சில நிமிடங்களில் நோயாளியைப் பார்த்து அனுப்பி விடுகின்ற வைத்தியர்களே அதிகம். அதிகமான நோயாளிகளை குறுகிய நேரத்தில் பார்வையிடும் குறிக்கோள் மட்டுமே அவர்களிடம் உள்ளது.

எனது நண்பர் கூறிய கதை இந்த இடத்தில் மிகவும் பொருத்தமாகின்றது. லண்டன் மாநகரில் உள்ள குடும்ப வைத்தியரிடம் தனது முன்வருகையை அறிவித்துவிட்டு நண்பர் சென்றுள்ளார். அங்கு அவருக்கான மருந்துச் சீட்டு தாயாராக இருந்ததாம். அதற்கு வரவேற்பாளர் சொன்ன கதை ‘எந்த மாதத்தில் எந்த வருத்தம் வருமென்று லண்டன் டாக்டர்களுக்குத் தெரியும் என்பதாகும். இப்படித்தான் இன்றுள்ள வைத்திய சூழ்நிலை. அடிக்கடி நோயாளிகள் திரும்ப திரும்ப வரவேண்டுமென்பதே பல வைத்தியர்களின் குறிக்கோளாகிறது.

ஒரு வயதுக் குழந்தைக்கு கூட இன்று கோபம் வருகிறது! கோபம் நேரடியாக ஜீரணத்தை பாதித்து, வயிற்றில் புண்ணை உண்டாக்கும். தலைவலி, வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தோல் நோய்கள் என்றவாறாகப் பல நோய்கள் வர மனப்பிரச்சனையே காரணம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. பொதுவாக ‘மனம்’ என்று ஒன்று இருக்கின்ற எல்லாருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கவே செய்யும். சிலருக்கு கூடுதலாகவும் சிலருக்கு குறைவாகவும் இருக்குமே தவிர, மனநலப் பிரச்சனையே இல்லாதவர்கள் என்று எவருமே இல்லை.

ஆழத்தில் அமர்ந்திருக்கும் உள்ளணர்வின் முன்னோக்கிய அங்கமே மனம். விடாப்பிடியாக எவ்வளவு அழுத்தத்துடன் முயற்சித்தாலும் மனதினை கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆனால், பொறுமையுடன் அதனைப் பழக்கப்படுத்த முடியும். அப்போது அது அற்புதமான செயல்களை செய்து எங்களை ஆச்சரிப்படுத்தும். உண்மையில் மனம் ஒரு கூர்மையான ஆயுதத்தைப் போன்றது. சரியாகப் பயன்படுத்தாமல் இருந்தால் எம்மையும் மற்றவரையும் அது புண்படுத்தி விடக்கூடும்.

மனதினை ஆனந்தமாக வைத்திருக்க, நகைச்சுவையின் நீர்நூறு அவ்வப்போது தேவைப்படுகிறது. பல்வேறு கடினமான பிரச்சனைகளுக்கெல்லாம் பதில் கூற வைக்கும் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க வேண்டும். உடல் வேகமாக முதுமையை நோக்கி செல்கிறது. எனினும், மனம் மட்டும் இளமையாக இருந்து விட்டால் முதுமையின் வேகம் குறைகிறது. மனம் உடல் இரண்டின் செயற்பாடுகளும் சமநிலை பெறும் போது இளமையும் நீண்டகாலம் நிலைத்து விடுகிறது. அறிவும், அனுபவமும், ஆற்றலும் மட்டுமல்ல சிறந்த மனோசக்தியும் இருந்துவிட்டால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

மனதினை மகிழ்ச்சியால் நிரப்புவோம்.

மீண்டும் சந்திப்போம். ●



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

**Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns**



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

**416. 841. 1866
416. 955. 9303**

E.mail: ganthiy@rogers.com

சுத்தமாய் எழுதுவோர்...

செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”
சிவபுராணம் 26-3

எனவே நாம் பிழையற எழுதுவோம். இந்தச் சட்ட ஒழுங்கை மீறிவரும் சில
வடிவங்களையும் திருத்தங்களையும் இங்கு தருதும். எது பிழை எது சரி என்பதை
நுணித்து அறிய

- கனடாத் தமிழ்ச் சங்கம் - கனடா தமிழ்சங்கம்
- கனேடியத் தமிழர் - கனேடிய தமிழர்
- கனடாத் தமிழர் - கனடா தமிழர்
- கனடியத் தமிழ்ப் பெண்கள் - கனடிய தமிழ் பெண்கள்
- கனடாக் கந்தசாமி கோயில் - கனடா கந்தசாமி கோயில்
- நல்லூர்க் கந்தன் ஆலயம் - நல்லூர் கந்தன் ஆலயம்
- மாவைக் கந்தன் பள்ளு - மாவை கந்தன் பள்ளு
- இலங்கைச் செய்தி - இலங்கை செய்தி
- உலகச் செய்தி - உலக செய்தி
- தைப்பொங்கல் - தை பொங்கல்
- புதுவருடப் பிறப்பு - புது வருடப்பிறப்பு
- தைப்பூசம் - தைபூசம்
- காலைக் கடன் - காலை கடன்
- விழாக் கீதம் - விழா கீதம்
- அபூர்வச் சகோதரர்க்குச் சிலை எடுப்போம் - அபூர்வ சகோதரர்க்குச் சிலை
எடுப்போம்
- புத்தாண்டுச் சிறப்புப் பூசை - புத்தாண்டு சிறப்பு பூசை
- சைவத்தமிழ்ப் பாடசாலை - சைவ தமிழ் பாடசாலை
- இந்து சமயப் பேராளர் - இந்து சமய பேராளர்
- திருநிறை செல்வன் - திருநிறைச் செல்வன்

“தமிழியமும் இலக்கணத் தெளிவும்” என்ற ஆய்வில் சொற்களின் முன்வரும்
எழுத்துக்களை அறிமுகம் செய்தோம். வடமொழிப் பாணியில் எழுதப்பட்ட
சொற்களின் தமிழ் மரபை இப்பத்தியிற் தருகிறோம்.

- | | |
|---------------------------------|---------------------------|
| ப்ராணன் - பிராணன் | ப்ரணவம் - பிரணவம் |
| ப்ரகடனம் - பிரகடனம் | ப்ரதானம் - பிரதானம் |
| ப்ரகாசிப்பது - பிரகாசிப்பது | ப்ரோமாவதி - பிரோமாவதி |
| ப்ரசித்திபெற்ற - பிரசித்திபெற்ற | ப்ரசாதம் - பிரசாதம் |
| ச்ருதி - சுருதி | ல்வாமி - சுவாமி |
| த்யானம் - தியானம் | த்ரோதானம் - திரோதானம் |
| க்ரோதம் - குரோதம் | ப்ரீதி - பிரீதி |
| ப்ரேமை - பிரேமை | ப்ரியமுள்ள - பிரியமுள்ள |
| ப்ரகாசம் - பிரகாசம் | த்ரியம்பகம் - திரியம்பகம் |
| ப்ரேமை - பிரேமை | ப்ரஜை - பிரஜை |
| ப்ரகாரம் - பிரகாரம் | |
| ப்ரம்மா - பிரம்மா | |


மொழியில் அமைப்பில் சொற்களுக்கு முன்வரும் எழுத்துக்கள் எவையென இலக்கண
நூல்கள் கூறும். இஃது முன்னரே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. சொற்களின் இறுதியில்
வர வேண்டிய எழுத்துக்களுக்கு இறுதிநிலையென்று பெயர். அவ் எழுத்துக்கள் வருமாறு
எகரம் (எ) ஒழிந்த பதினொரு உயிர் எழுத்துக்களும், ஞ், ண், ன், ம், ன், ய், ர், ல், வ், ழ்,
ள் என்னும் பதினொரு மெய் எழுத்துக்களும் ஆகிய இருபத்திரண்டு எழுத்துக்களும்
மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்களாம்.

இதை அனுசரியாமல் பிள்ளைகளின் பெயர்கள் எல்லாம் இறுதியில் சினிமா மோகத்திலும்,
வடமொழிப் பாணியிலும் அமைந்திருப்பதை இங்கே தருகின்றோம்.

ஜெனத், பிரசாத், பிரசாந்த், றஞ்சித், கார்த்திக், அரவிந்த், பரவிந்த், விவேக், விவேகானந்த்,
ப்ரேம்நாத், பத்திரிநாத், விநோத், கோபிநாத், கனக், தினேஸ், மகிந்த, அசோக்.

வடமொழி இலக்கண அமைப்பின் வடிவங்களே இப்பெயர்கள். பாபாவின் நூல்களிலும்,
காஞ்சிப் பெரியவர்களின் நூல்களிலும் இவ்வமைப்பைக் காணலாம்.

குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவோம்.●



Century 21

Thava Eliyathamby, MBA
Broker

கடந்த 22 வருடங்களுக்கு
மேலாக மதன் வருமான
வரிச்சேவை மூலம்
ரொறண்டோவில் பல்லாயிரக்
கணக்கான மக்களுக்கு
சேவையாற்றிக் கொண்டிருப்பவர்.

நீங்கள் இன்னும் வாடகை வீட்டிலா?

வாடகை தொகையே வீட்டுக் கடனும் பணமாக இருக்கும்
வகையில் மனை ஒன்றைச் சொந்தமாக்கிட...
குறைந்த வட்டி விகிதத்தில் கடன் ஒழுங்குகள் செய்திட...
சிறிய முதலுடன் இல்லம் அமைத்திட...
அழையுங்கள்



தவா இளையதம்பி

Tel: 416 290 1200

Cell: 416 992 7989 Office: 416 665 4756

Award Winner

80 Corporate Drive # 208 Toronto

Branch: 1290 Finch Ave. West Unit 23 North York @ Keele & Finch

Each Office is Independently Owned and Operated

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்று எழுது விசேட திறன்

34 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Repossed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

R & S Auto Sales Inc.
Radha Motor Inc.
5310 Finch Ave. East, Unit 23
Scarborough, ON M1S 5E8

416-412-3838
416-836-5825

வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுக்க நடைப்பயிற்சி

உடற்பயிற்சி உடல் நலத்திற்கு அவசியமானது என்பது இப்பொழுது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இருந்த போதும் அவர்கள் எல்லோரும் அதனைச் செய்வதேயில்லை.

அதற்குக் காரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.

முக்கியமாகச் சோம்பல். பலருக்கும் தங்களது வழமையான வேலைகளைத் தவிர புதிய விடயங்களில் ஈடுபடுவதற்குத் தயக்கமும் சோம்பலும் இருக்கிறது.

புதிய விடயங்களுக்கு நேரம் எவ்வாறு ஒதுக்குவது என்பது தெரிவதில்லை. "எனது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. எனக்கு ஏன் உடற்பயிற்சி" என்பது பலரது விதண்டா விவாதம் ஆகும். கண்கெட்டாற் பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் எனப் பேச்சுக்குச் சொல்வார்கள். நோய் வராமல் தடுப்பதற்கே முக்கியமாக உடற்பயிற்சி தேவை. நோய் வந்து முட்டிய பின் அல்ல.

உடற்பயிற்சிகளில் மிகவும் எளிதானதும், எல்லோராலும் செய்யக் கூடியதும், சுலபமானதும் நடைப்பயிற்சிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நடைப்பயிற்சியானது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

ஆனால் நடைப்பயிற்சிக்கும் அறிவாற்றல் குறையாது இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என புதிய மருத்துவ ஆய்வு சொல்கிறது.

65 வயதிற்கு மேற்பட்ட 300 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதப்பட்டனர். அவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது.

உடனடியாகவும், 9 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களது மூளையை MRI ஸ்கான் செய்து பார்த்தனர். ஒவ்வொரு வாரத்தில் 6 முதல் 9 மைல் தூரம் நடந்தவர்களது மூளையிலுள்ள ஆரோக்கிய பகுதியின் (Gray matter) கனவளவு அதிகரித்திருக்கக் காணப்பட்டது.

எனவே இவர்களது அறிவு சார்ந்த செயற்பாடுகள் குறைவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். அதாவது மூளை மங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஆயினும் நடக்காதவர்களின் மூளையின் ஆரோக்கியமான பகுதியில் அவ்வாறான நல்ல மாற்றம் அவதானிக்கப்படவில்லை.

ஏற்கனவே செய்யப்பட்ட சில ஆய்வுகளின் மூலம் நல்ல உடற்பயிற்சிகள் செய்வதனால் கலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிய வந்தது. இப்பொழுது நடைப் பயிற்சியும் அவ்வாறே நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது தெரிகிறது.

வேறு எதற்காவது அல்லாவிடினும், எதிர்காலத்தில் அறளை பெயர்ந்து, பிள்ளைகளுக்கும் சொந்த பந்தங்களுக்கும் சுமையாகவும் தொல்லை கொடுக்காது இருப்பதற்காகவாவது தினசரி நடைப் பயிற்சி செய்யுங்கள்.

அறளை பெயர்தலைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களில் ஈடுபாடு காட்டுவதும் உதவும்.

முது வயதில் மூளை மங்காதிருப்பதற்கு இன்றைய வாழ்விலிருந்து விடுபடாமல் நவீன விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது உதவும் என்பது முன்னொரு ஆய்வில் தெரியவந்ததை நினைவுபடுத்தலாம்.

கம்பியூட்டர், இணையம், செல்லிட தொலைபேசி போன்ற நவீன சாதனங்களை, இவை எனக்கு முடியாதது என ஒதுக்கிவிடாது பயன்படுத்துவது நன்மை பயக்கும். பழவகைகள், நார்ப்பொருள் உணவுகள், இலைவகை உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பதும் அவசியமாகும்.●

"THINKING OF BUYING OR SELLING"

Residential and Commercial Buying / Selling & Leasing

DIAMOND CLUB
AWARD - 2010



GOLD CLUB
AWARD - 2009

Thanks to all my clients for their continuous support & a special thanks to all of my first time buyers



Raja V.S. Rajagopal

Sales Representative

Dir : 416.727.8647

Email: sinnahrajagopal@gmail.com

Make the Right Move, at the Right Time, with the Right Professional



HomeLife /Future Realty Inc.,

Brokerage*

205-7 Eastvala Drive, Markham Road, Ontario L3S 4N8

Bus.: 416.264.0101

Fax : 905.201.9229

*Independently Owned and Operated, REALTOR



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

51

இம்முறையும் கேள்வி பதிலாகவே வெள்ளிப் பணத் தொடர் அமைகின்றது.

கேள்வி: Non refundable Tax credit என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மீள்ப் பெறமுடியாத வரிக் கழிவும் Refundable Tax credit என அழைக்கப்படும் மீள்ப் பெறக்கூடிய வரிக் கழிவுக்கும் என்ன வேறுபாடு?

பதில்: மீள்ப் பெறமுடியாத வரிக்கழிவு என்பது ஒருவர் தனது வருமானம் கூடிய நிலையில், அதிக வருமான வரியினை அரசுக்குச் செலுத்தவேண்டிய நிலையில் அவருக்குக் கொடுக்கப்படும் ஒரு சலுகைதான் மீள்பெறமுடியாத வரிக்கழிவு என்பது. கூடிய வருமான வரி செலுத்தவேண்டிய நிலையில் இல்லாதவர்களுக்கு இது ஒரு தேவையற்ற விடயம்.

இதற்குள் உள்ளடக்கப்படும் விடயங்களாக ஏறத்தாழ 24 வகைக்கு மேற்பட்ட விடயங்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. இது மத்திய அரசாலும் மாகாண அரசாலும் வழங்கப்படுகின்றன. இதற்கு ஒரு உதாரணமாக Donation and gift மற்றும் Medial expenses என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அடுத்ததாக Refundable Tax credit. அதாவது பணமாகப் பெறக்கூடிய சலுகையைக் கொடுக்கும். அதேவேளை பணமாகப் பெறக்கூடியதாகவும் அமைகின்றது. இதற்கு நீங்கள் கட்டாயம் வருமான வரிப் பத்திரத்தைப் பூர்த்திசெய்தல் அவசியம். இதன் மூலமாகத்தான் சமூகநல உதவியில் இருப்பவர்கள் கூட சிறு அளவிலான தொகை பணத்தினை Tax refund ஆகப் பெறுகின்றார்கள். இதற்கு உதாரணமாக ஒன்றாயியோ மாகாணத்தின் Sales tax credit, Property tax credit என்பவற்றுடன் மூன்று மாதத்துக்கு ஒரு தடவை கிடைக்கும் Gst/Hst tax credit என்பவற்றைக் குறிப்பிடலாம்.

கேள்வி: Working income Tax benefit (WITB) என்றால் என்ன? இதனைப்பற்றி சுருக்கமாக கூறமுடியுமா?

பதில்: இதற்கான தமிழ் மொழிபெயர்ப்பாக "வேலை செய்பவர்களுக்கான வருமான வரிச் சலுகை கொடுப்பனவு" என அழைக்கலாம். குறிப்பாக குறைந்த சம்பளத்திலும் பகுதிநேர வேலை செய்பவர்களையும், தொடர்ந்து அதே தொழிலில் இருப்பதினை ஊக்குவிக்கும் நோக்குடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சலுகைக் கொடுப்பனவு மிகவும் முக்கியமானதாகும். ஒருவர் வருடம் 3000 டொலர்களுக்கும் 10,500 டொலர்களுக்குமிடையில் உழைத்திருந்தால் அவருக்கு அவர் உழைத்த தொகையின் 15 சதவீதத்தினை கொடுப்பனவாகக் கொடுக்கிறது.

இத்தகைய சலுகைத் திட்டம் பகுதிநேர வேலை செய்பவர்களையும் அடிப்படை ஊதியத்தில் வேலை செய்பவர்களையும் பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு விடயமாக இருப்பதுடன் சிறிய தொழில் முயற்சியில் இருப்பவர்களுக்கும் பல்வேறு வகையில் உதவிபுரிகின்றது. ●

US intelligence...

His many years of service to the Gandhi family earned him his post as Special Advisor. Narayanan's experience in Tamil Nadu made him an effective figure in intelligence activities involving Sri Lankan Tamil issues after Rajiv Gandhi appointed him IB Director in 1987.

US Consulate General Chennai officials recall his repeatedly expressed and profound distaste for the LTTE. He is also known as an expert on the Indian Left and communism.

In 1990, Prime Minister VP Singh moved Narayanan from the IB to become Chairman of the Joint Intelligence Committee and Secretary of the National Security Council. Less than a year later, Prime Minister Chandra Shekhar, whose government was supported by the Congress Party, reappointed him as IB head.

Narayanan is also a founding, but now inactive, member of the Center for Security Analysis, a Chennai-based think tank. Born on March 10, 1934 to a Kerala Nair (non-Brahmin, upper caste) family, Narayanan completed his bachelor's degree at Madras Christian College.

Son-in-law Ajit Nambiar is Chairman and Managing Director of BPL Ltd, a consumer-durable manufacturing company, on whose board of directors Narayanan has served. After retirement, Narayanan made Chennai his permanent home [...]. When he became Special Adviser to PM Singh, he often spent weekends in Chennai, which will probably cease if he becomes NSA on a permanent basis.

He also travels to Kerala every winter to visit the Hindu temple in Sabarimala, South India's largest pilgrimage site.

Along with Principal Secretary TKA Nair, Narayanan constitutes what is now a Keralite "mafia" in the PMO. In a bureaucratic culture dominated by North Indian Hindi speakers, this Keralite lock on the PM's inner bureaucratic circle represents something of an anomaly, which could in the long term create new faultlines around the Prime Minister. ●

Why Amnesty...

over ordinary people. In November, people who came forward to give evidence before the Commission in Kayts Island, Jaffna, were reportedly threatened by armed men alleged to be members of the Eelam People's Democratic Party (EPDP). In subsequent sessions there were reports that witnesses and Commissioners were photographed by members of the security forces.

If the Sri Lankan government is serious about reconciliation it must be serious about truth and justice. Any mechanism claiming to address public grievances about the treatment of civilians during the war must be given adequate scope and resources to allow for individuals to receive a fair hearing and sufficient authority to ensure redress. It must also treat all witnesses in a safe and humane fashion – something that is impossible without good witness protection.

The Commission's interim recommendations, sent to the President in September, did not reflect concern for the protection of witnesses or the gravity of the crimes some alleged. There was no recommendation aimed at bringing perpetrators of abuse to justice.

The LLRC did call for practical measures that could help families trace detainees, but none of these recommendations was new. The Commission recommended that the government take measures to speed disposal of detention cases – something that is badly needed, but in fact the Attorney General has been promising for years. It recommended that family members be informed when detainees were moved from one place to another; this should have been happening routinely.

The Commission also recommended administrative changes to allow use of one's mother tongue in business with government -- something that has long been mandated by law. In October 2010, the Sri Lankan Government announced that it would appoint an Inter-Agency Advisory Group to facilitate the implementation of these recommendations. The Inter-Agency Advisory Group said it would also consider the possibility of an assurance that private land in former conflict areas would not be used by government agencies, and the need to disarm remaining armed groups carrying illegal weapons. To Amnesty International's knowledge no policy change has been announced on either issue. ●



THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777


Cell: 416-888-1128

Fax: 416-494-4050

E-mail: nimal@nrlaccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant



2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ
ஸ்கூடியோ & வீடியோ

முதல் தரமான அனைத்து
போட்டோ, வீடியோ படப்பிடிப்புகள்
எல்லா வகையான போட்டோ
வீடியோ வேலைகள்



From:

அல்பத்துடன் போட்டோ PACKAGES

25 - 5X7 பிறந்த நாள் **\$125.00**

75 - 5x7 அரங்கேற்றம் **\$375.00**

50 - 5x7 பூப்புனித
நீராட்டு விழா **\$250.00**

25 - 5x7 போட்டோக்கள்
வீட்டிற்கு வந்து எடுப்பதற்கு
\$125.00

25 - 5x7 முதன் நன்மை
\$125.00

10 - 5X7 பட்டமளிப்பு விழா
படங்கள் **\$50.00**

75-5x7 திருமணவிழா **\$375.00**

2 பாஸ்போட் 5 நிமிடத்தில் **\$10.00**

2 சிறிசிசன் 5 நிமிடத்தில் **\$10.00**

2 லாண்ட் காட் 5 நிமிடத்தில் **\$10.00**

2 அனைத்துவிதமான
ஐ. டி. 5 நிமிடத்தில் **\$10.00**

3 - 5X7 ஸ்கூடியோ
போட்டோ **\$30.00**

ST-FRANCIS

L.L-3, 2296 EGLINTON AVE. E
@ BIRCHMOUNT ROAD

416-752-4444

Tel: 416-755-2333

416-613-2818

Web: www.tamilyellowpages.com

E-Mail: www.typ@gmail.com



எஸ். கணேஷ்

கங்காருவை வீழ்த்திய இந்தியப் புலிகள்

கடந்த நான்கு உலக கிண்ணப் போட்டிகளில் (1966, 1999, 2003, 2007) இறுதியாட்டத்தில் தொடர்ந்து தெரிவாகிய அணி ஆஸ்திரேலியா. 1987, 1999, 2004, 2007 ஆண்டுகளில் உலக கிண்ண சாம்பியனானதும் ஆஸ்திரேலிய அணி. கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து சாம்பியனாகி 'ஹட்றிக்' மகுடம் பெற்றதும் இதே அணிதான்.

1996ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியைச் சந்தித்த பின்னர், கடந்த 14 வருடங்களில் தொடர்ந்து உலக கிண்ண ஆட்டங்களில் 34இல் தொடர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு முதலாவது தோல்வியாக இவ்வருட 10வது உலக கிண்ணப் போட்டியின் லீக் பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏற்படுத்தியது.

பின்னர் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற கால் இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலிய கங்காருகளை இந்தியப் புலிகள் மண் கவ்வ வைத்து விட்டுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் ஐஸிஸி முதலிடத்திலிருந்தும் இந்த அணி தரம் இறங்கியுள்ளது.

10வது உலக கிண்ணப் போட்டியின் 42 லீக் ஆட்டங்களும் கடந்த மாத இறுதியுடன் முடிந்து விட்டன. (இதனைப் படிக்கும் போது சாம்பியன் யார் என்பதும் தெரிய வந்திருக்கும்). இவற்றுள் ஒருசில மட்டுமே விறுவிறுப்பாக நடந்தன. பங்குபற்றியவற்றுள் 14 அணிகள் பலமில்லாதவையாகும். எதிர்பார்த்தது போலவே பங்களதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து, கனடா, சிம்பாப்வே, கென்யா அணிகள் தாம் சந்தித்த தோல்விகளால் தொடரிலிருந்து அகற்றப்பட்டு விட்டன.

2003இல் சில வெற்றிகளைப் பெற்ற கென்யா அணி இம்முறை ஒன்றிலும் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் 'பி' பிரிவில் அயர்லாந்து, பங்களதேஷ் அணிகள் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடின.

இந்தக் காரணங்களால் அடுத்த உலக கிண்ணப் போட்டியில் பத்து நாடுகளே பங்கேற்குமென ஐஸிஸி அறிவித்துள்ளது. இதுவரை நடைபெற்ற உலக கிண்ணப் போட்டிகளில் இரண்டாவதாகக் களமிறங்கி 327 ஓட்டங்களை எட்டிப்பிடித்த அணி என்ற பெருமை அயர்லாந்துக்குக் கிட்டியது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக ஆடி 113 ஓட்டங்களைக் குவித்த கெவின் ஓ பிரையன் குறைந்த பந்துகளில் (50) அதிவேக சதம் அடித்து சாதனையும் புரிந்தார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஹெடன் 66 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாகவிருந்தது. இதேபோல பங்களதேஷ்-இங்கிலாந்துப் போட்டியில் பங்களதேஷ் வென்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

கால் இறுதி ஆட்டங்களுக்கு 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் தென்னாபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகளும் தெரிவாகின. அரையிறுதியில் இலங்கையை நியூசிலாந்தும், இந்தியாவை பாகிஸ்தானும் சந்தித்தன. இதனை 'கிரிக்கெட் மகாயுத்தம்' என ஊடகங்கள் வர்ணித்தன.

தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் மோதிய இலங்கை இலகுவாக பத்து வீக்கட்டுகளால் வென்றது. தென்னாபிரிக்கா நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகம் செய்த இங்கிலாந்து. உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்கே தெரிவாகாதது மிகவும் துரதிர்ஷ்டமாகும்.

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555

C: 416 937 9081



R.R. Rajkumar

B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

பல்வேறு மோசடிகளில் தமிழர்கள் கைது!

பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டு வந்ததென்ற காரணத்துக்காக, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர்கள் பலர் அண்மைய நாட்களில் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்துக்குப் புறம்பாகப் பெறப்பட்ட வங்கி வரைவைப் (bank draft) பயன்படுத்தி தங்கக் கட்டிகளைப் பெற்ற குற்றச்சாட்டில் இருவர் கைதாகியுள்ளனர். 1.9 மில்லியன் போலி வரைவு இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட தங்கத்தை ரொறன்ரொவில் விற்பனை செய்ய முனைந்த வேளையிலேயே இவர்கள் கைதானதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடன் அட்டை (credit card) மோசடி ஒன்று தொடர்பாக பதினான்கு பேரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். நீண்டகால புலனாய்வின் பின்னரே இவர்கள் கைதானதாகக் கூறும் பொலிசார், இவர்கள் பதினான்கு பேரின் பெயர், வயது விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். போலிக் கடன் அட்டை தயாரிக்கும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

Sri Lanka: Release...

as their right to live free from arbitrary arrest and detention.

The national security laws grant state authorities sweeping powers of detention and permit people to be held in secret locations. Security agents, often without proper uniforms or identification, can detain and hold suspects for months or years without a warrant or being produced before a magistrate.

"Amnesty International recognizes the right and duty of the Sri Lankan government to protect its citizens from violence by armed groups, but these laws, and in particular the PTA, are too often abusive and too rarely result in proper convictions of alleged wrongdoers," said Sam Zarifi.

"Despite the defeat of the Liberation Tigers of Tamil Eelam in May 2009, the government has failed to demonstrate its commitment to human rights and the rule of law by getting rid of the PTA."

Amnesty International will again be raising its concerns about Sri Lanka's emergency laws at a 9 March session of the Human Rights Council in Geneva, including at a seminar about the laws and their application that will include lawyers from Sri Lanka.

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்

Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சட்ட

ஆலோசனைகளுக்கு

கலகலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

Sri Lanka: Release thousands being held under repressive laws

The Sri Lankan government is being called upon by Amnesty International to immediately release thousands of people currently being held in detention without charge or trial and to amend its repressive anti-terrorism laws to conform to international standards. The briefing paper released today highlights how some of those detained are being held secretly where they are vulnerable to a range of abuses, including torture or being killed in custody.

Amnesty International is calling on the Sri Lankan government to immediately release thousands of people currently being held in detention without charge or trial and to amend its repressive anti-terrorism laws to conform to international standards.

An Amnesty International briefing paper, *Forgotten Prisoners*, released today, highlights how some of those detained are being held secretly where they are vulnerable to a range of abuses, including torture or being killed in custody.

More than 1,900 people already arrested and detained under the Prevention of Terrorism Act (PTA) remain in custody pending investigations, according to the last relevant official statements from May 2010.

"Sri Lanka's so-called national security laws, and in particular the PTA, are being used to harass, intimidate and punish critical voices," said Sam Zarifi, Amnesty International's Asia-Pacific Director.

"Thousands of people are languishing in detention without charge or trial under these laws, outside even the protections offered by the Sri Lankan legal system and in clear violation of recognised international human rights standards."

Sri Lanka has been under a state of emergency almost continually since 1971, and successive governments have used national security as an excuse to introduce a range of broad of emergency regulations.

This has led to the erosion and even suspension of people's rights to freedom of thought, conscience and expression, as well (Cnntd. on page 32)

SABESAN'S Choice

தனி மரத்தினாலான நிலம், நிலவிரிப்பு
சுவருடன் இணைந்த அலுமாரிக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்
ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
"விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்"

Laminate, Mirror, Panel, Closet Droos
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or New!

**3/4 INCH
HARDWOOD
SUPPLIED AND
INSTALLED
\$4.99**

Sabesan's Choice
416 605 1990

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவிங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578
416 899 6044

இல்லத் தொலைபேசி:
905 472 1139
email

s.kanapathypillai@cefi.ca

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி கனடாவின் முதலாவது சாதனை கென்யாவை வீழ்த்திய ஒரேயொரு வெற்றி!

உலக கிண்ண போட்டியில் கென்யாவை வீழ்த்தி முதல் வெற்றி கொண்டது கனடா

கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கனடா வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியை தனதாக்கியது கனடா.

முதலில் ஆடிய கென்யா 50 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய கனடா 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

முதலில் பேட் செய்த கென்ய அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே அம்மாவின் விக்கெட்டை இழந்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வாட்டர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு களம் புகுந்த சி. ஓபுயா அதிரடியாக விளையாடி 1 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டி.ஓபுயா 2, டிக்கோலோ 12 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 5 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது கென்யா.

பின்னர் ஜோடி சேர்ந்த மிஸ்ராவும, கேப்டன் கமான்டேவும அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். கமான்டே 22 ரன்களில் ஆட்டமிழக்க, ஓடோயோ களம் புகுந்தார்.

மிஸ்ரா சிறப்பாக ஆடி அரைசதமடிக்க அந்த அணி 39.3 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது. மிஸ்ரா 51 ரன்களில் ஆட்டமிழக்க, மீண்டும் சரிந்தது கென்யா.

50-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஓடோயோ 51 ரன்களில் ஆட்டமிழக்க கென்யாவின் ஆட்டம் 198 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

கனடா தரப்பில் ஓசின்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

199 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது கனடா. ரிஸ்வான் சீமா, குணசேகரா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே சீமா அதிரடியாக விளையாடினார். 13 பந்துகளை சந்தித்த அவர், 1 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஒட்டினோ பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார்.

பின்னர் வந்த சர்க்காரி 10 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அணியின் ஸ்கோர் 48 ரன்களை எட்டியபோது நிதானமாக ஆடிய குணசேகரா 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் பகாயும், ஹன்ஸ்ராவும சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹன்ஸ்ரா 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

இறுதியில் அந்த அணி 45.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

பகாய் 64 ரன்களுடனும், டேவிசன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஓசின்டே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ●

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office

பல் சிகிச்சை நிலையம்

BRACE FOR A GREAT SMILE



DR. ILLANGO & ASSOCIATES

பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

Dr. M. ILLANGO

B.D.S Dip.Orth. (Oslo), General Practitioner Mainly Orthodontics
பற்களை ஒழுங்குபடுத்தும் பல் வைத்தியர்

Dr. ALI ADIBFAR

D.D.S, M.D, F.R.C.D (C), Oral Surgeon

Dr. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio, Gum Specialist
பல் முரசு வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO

B.D.S.
குடும்ப பல் வைத்தியர்

Dr. TEHCHIN HSIEH

D.D.S
குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE

3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE

3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குதீவு-10

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்பாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

**உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட**

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த வீடுகளைப் பெற்ற நிறுவனம்